

அத்தியாயம் II
மாநில அரசின் நிதிகள்

அத்தியாயம் II

மாநில அரசின் நிதிகள்

இந்த அத்தியாயம், தமிழ்நாடு அரசின் நடப்பாண்டு (2023-24) நிதிநிலை குறித்த ஒரு விரிவான பார்வையை அளிக்கிறது. மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இருந்த ஒட்டுமொத்த போக்குகளை கருத்தில் கொண்டும், கடந்த ஆண்டின் (2022-23) நிதி நிலையோடு ஒப்பிட்டும், நடப்பாண்டில் நேர்ந்த மிக முக்கியமான மாறுதல்களை ஒரு பகுப்பாய்வு செய்கிறது.

2.1 2022-23 ஆண்டுடன் ஒப்பிட்ட வகையில் 2023-24 ஆண்டின் நிதி நடவடிக்கைகளின் சுருக்கம்

கடந்த ஆண்டோடு (2022-23) ஒப்பிட்ட வகையில் மாநில அரசின் நடப்பாண்டிற்கான (2023-24) நிதி நடவடிக்கைகளின் சுருக்கத்தை அட்டவணை 2.1 வழங்குகிறது. 2019-20 முதல் 2023-24 வரையுள்ள காலகட்டத்தில் நிதி குறியீடுகளின் போக்கை இணைப்பு 2.1 காட்டுகிறது.

அட்டவணை 2.1: 2022-23 ஆண்டுடன் ஒப்பிட்ட வகையில் 2023-24 ஆண்டின் நிதி செயல்பாடுகளின் சுருக்கம்

(₹ கோடியில்)					
வரவுகள்	2022-23	2023-24	செலவுகள்	2022-23	2023-24
பிரிவு-அ: வருவாய்					
வருவாய் வகை வரவுகள்	2,43,749.34	2,64,596.66	வருவாய் வகை செலவு	2,79,964.48	3,09,717.77
மாநிலத்தின் சொந்த வரி வருவாய்	1,50,222.75	1,67,278.40	பொது பணிகள்	99,096.70	1,13,335.69
வரியில்லாத வருவாய்	17,060.95	25,903.83	சமூக பணிகள்	88,967.59	1,01,245.51
மத்திய அரசு வரிகள் / தீர்வைகளில் பங்கு	38,731.24	46,072.27	பொருளாதார பணிகள்	71,974.59	71,572.86
இந்திய அரசின் மானியங்கள்	37,734.40	25,342.16	உதவி மானியங்கள் மற்றும் பங்களிப்புகள்	19,925.60	23,563.71
பிரிவு-ஆ: மூலதன வகை மற்றும் பிற இனங்கள்					
பல்வகை மூலதன வகை வரவுகள்	41.97	11.88	மூலதன செலவு	39,529.91	40,500.20
			பொது பணிகள்	1,040.98	950.05
			சமூக பணிகள்	14,323.77	14,398.05
			பொருளாதார பணிகள்	24,165.16	25,152.10
மீள பெறப்பட்ட கடன்கள், முன்பணங்கள்	1,078.10	4,024.47	வழங்கப்பட்ட கடன்கள், முன்பணங்கள்	7,260.82	8,845.11
பொது கடன் வரவுகள்	1,01,061.71	1,31,597.14	திருப்பி செலுத்தப்பட்ட பொது கடன்	27,104.39	43,564.79
எதிர்பாரா செலவு நிதி	--	--	எதிர்பாரா செலவு நிதி	--	5.47
பொது கணக்கு வரவுகள்	4,79,342.00	5,44,412.09	பொது கணக்கு செலவுகள்	4,62,458.90	5,38,015.71
துவக்க ரொக்க இருப்பு	72,386.10	81,340.72	இறுதி ரொக்க இருப்பு	81,340.72	85,333.91
மொத்தம்	8,97,659.22	10,25,982.96	மொத்தம்	8,97,659.22	10,25,982.96

(ஆதாரம்: அந்தந்த ஆண்டுக்கான நிதி கணக்குகள்)

அட்டவணை 2.2: 2022-23 உடன் ஒப்பிடுகையில் 2023-24ல் முக்கிய நிதி தொகுப்பு இலக்கங்களில் முக்கிய மாற்றங்கள்

வருவாய் வகை வரவுகள்	✓ மாநிலத்தின் வருவாய் வகை வரவுகள் 8.55 விழுக்காடு அளவிற்கு உயர்ந்தது. ✓ மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 11.35 விழுக்காடு உயர்ந்தது. ✓ வரியல்லாத வருவாய் 51.83 விழுக்காடு உயர்ந்தது. ✓ மத்திய அரசு வரிகள்/தீர்வைகளில் மாநிலத்தின் பங்கு 18.95 விழுக்காடு உயர்ந்தது. ✓ இந்திய அரசின் உதவி மானியங்கள் 32.84 விழுக்காடு குறைந்தது.
வருவாய் வகை செலவு	✓ வருவாய் வகை செலவுகள் 10.63 விழுக்காடு உயர்ந்தது. ✓ பொது பணிகள் மீதான வருவாய் வகை செலவுகள் 14.37 விழுக்காடு உயர்ந்தது. ✓ சமூக பணிகள் மீதான வருவாய் வகை செலவுகள் 13.80 விழுக்காடு உயர்ந்தது. ✓ பொருளாதார பணிகள் மீதான வருவாய் வகை செலவுகள் 0.56 விழுக்காடு அளவு சற்று குறைந்தது. ✓ உதவி மானியங்கள் மீதான செலவுகள் 18.26 விழுக்காடு உயர்ந்தது.
மூலதன வகை வரவுகள்	✓ மூலதன வரவுகள் (கடன் மற்றும் கடன் அல்லாத வரவுகள்) 32.74 விழுக்காடு உயர்ந்தது. ✓ பலதரப்பட்ட மூலதன வரவுகள் 71.43 விழுக்காடு அளவு குறைந்தன.
மூலதன வகை செலவு	✓ மூலதன வகை செலவுகள் 2.45 விழுக்காடு உயர்ந்தது. ✓ பொது பணிகள் மீதான மூலதன வகை செலவுகள் 8.74 விழுக்காடு குறைந்தது. ✓ சமூக பணிகள் மீதான மூலதன வகை செலவுகள் 0.52 விழுக்காடு அளவு சற்று உயர்ந்தது. ✓ பொருளாதார பணிகள் மீதான மூலதன வகை செலவுகள் 4.08 விழுக்காடு உயர்ந்தது.
கடன்கள் மற்றும் முன்பணங்கள்	✓ கடன்கள் மற்றும் முன்பணங்கள் வழங்குதல் 21.82 விழுக்காடு உயர்ந்தது. ✓ கடன்கள் மற்றும் முன்பணங்கள் மீளப் பெறுதல் 273.29 விழுக்காடு உயர்ந்தது.
பொது கடன்	✓ கடன் சார்ந்த வரவுகள் 30.21 விழுக்காடு உயர்ந்தது . ✓ பொது கடன் திரும்ப செலுத்துதல் 60.73 விழுக்காடு உயர்ந்தது.
பொது கணக்கு	✓ பொது கணக்கு வரவுகள் 13.57 விழுக்காடு உயர்ந்தது. ✓ பொது கணக்கு செலவுகள் 16.34 விழுக்காடு உயர்ந்தது.
ரொக்க இருப்பு	✓ கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023-24ல் ரொக்க இருப்பு ₹3,993.19 கோடி (4.91விழுக்காடு) உயர்ந்தது.

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023-24ல் நிகழ்ந்த முக்கிய மாற்றங்கள் பின்வரும் துணை பத்திகளில் விளக்கப்பட்டுள்ளன.

- **மாநிலத்தின் வருவாய் வரவுகள்** கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8.55 விழுக்காடு (₹20,847 கோடி) அளவிற்கு உயர்ந்தது. வருவாய் வகை வரவுகளில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) இழப்பீடான ₹4,574 கோடி உள்ளடங்கியுள்ளது.
- **வருவாய் வகை செலவினம்** கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ₹29,753 கோடி (10.63 விழுக்காடு) உயர்ந்தது. இவ்வயர்வுக்கு, சந்தை கடன்கள் மீதான வட்டி கொடுப்புகள் (₹41,418 கோடி) மின்வாரியங்களுக்கான உதவி (₹24,040 கோடி) ஓய்வூதியம் மற்றும்

இதர ஓய்வூதியம் பலன்களுக்காக அதிகரித்து வழங்கப்பட்ட தொகை (₹16,709 கோடி) மற்றும் மகளிர் நலம் (₹6,411 கோடி) ஆகியவை முக்கிய காரணங்களாகும்.

- கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023-24ல் **மூலதனச் செலவு** 2.45 விழுக்காடு (₹970 கோடி) உயர்ந்தது. 2021-22 உடன் ஒப்பிடுகையில் ஆனால் 2022-23ல் 6.81 விழுக்காடு உயர்வு இருந்தது.
- கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் **பொதுக் கடன் வரவுகள் அதாவது கடன்கள்** மற்றும் பொதுக்கடன் திருப்பி செலுத்துதல் முறையே ₹30,535 கோடி (30.21 விழுக்காடு) மற்றும் ₹16,460.40 கோடி (60.73 விழுக்காடு) உயர்ந்தது.
- **கடன்கள் மற்றும் முன்பணங்களை மீளப்பெறுதல்** நடப்பாண்டில் ₹2,946 கோடி (273.29 விழுக்காடு) அதிகரித்தது. இதற்கு சட்டபூர்வ நிறுவனங்கள் / அரசு நிறுவனங்கள் (₹2,209.27 கோடி -பொருளாதார சேவையின் கீழ்) மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (₹960.90 கோடி - சமூக சேவையின் கீழ்) பெற்ற கடனை திருப்பிச் செலுத்தியதே காரணம் ஆகும்.
- **கடன்கள் மற்றும் முன்பணங்கள்** வழங்குவது முந்தைய ஆண்டைக் காட்டிலும் ₹1,584 கோடி (22 விழுக்காடு) உயர்ந்தது. இந்த ஆண்டு, நகர்ப்புற மேம்பாட்டில் “பிற மேம்பாடு திட்டங்கள்” கீழ் பொதுத்துறை மற்றும் பிற நிறுவனங்களுக்கு ₹6,275 கோடி அளவு கடன் வழங்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணமாகும்.
- **பொது கணக்கு வரவுகள் மற்றும் செலவுகள்** முறையே ₹65,070 கோடி (14 விழுக்காடு) மற்றும் ₹75,557 கோடி (16 விழுக்காடு) கடந்த ஆண்டை காட்டிலும் உயர்ந்துள்ளது. 2022-23ல் ₹16,883 கோடியாக இருந்த நிகர பொது கணக்கு நடப்பாண்டில் ₹6,396 கோடியாக இருந்தது. காப்பு நிதிக்கு மாற்றம் செய்யப்பட்ட தொகை வைப்பு நிதி மற்றும் முன்பணங்கள் திருப்பி கொடுப்பு ஆகியவற்றில் ஏற்பட்ட அதிகரிப்பால் நிகர பொதுக் கணக்கில் குறைவு ஏற்பட்டது.
- மேற்கூறியவற்றின் நிகர விளைவாக, ஆண்டு முடிவில் இருந்த ரொக்க இருப்பு முந்தைய ஆண்டின் இருப்பைவிட ₹3,993 கோடி கூடுதலாக இருந்தது. எனினும், இக்கூடுதல் தொகை மூலம் 4.91 விழுக்காடு மட்டுமே உயர்வு ஏற்பட்டது. ஆனால் 2022-23ல் முந்தைய ஆண்டை விட 12.37 விழுக்காடு உயர்வு காணப்பட்டது.

2.2 நிதி ஆதாரங்கள் மற்றும் செலவினங்கள்


அட்டவணை 2.3: 2022-23 மற்றும் 2023-24 ஆண்டுகளில் நிதி ஆதாரங்கள் மற்றும் செலவினங்கள்பற்றிய விவரங்கள்

(₹ கோடியில்)

	பொருள்	2022-23	2023-24	கூடுதல்/ குறைவு
ஆதாரங்கள்	ரிசர்வ் வங்கியில் துவக்க இருப்பு	72,386	81,341	8,955
	வருவாய் வகை வரவுகள்	2,43,749	2,64,597	20,848
	கடன்கள் மற்றும் முன் பணங்கள் மீள்பெறப்பட்டமை	1,078	4,024	2,946
	பல்வகை மூலதன வகை வரவுகள்	42	12	(-) 30
	பொது கடன் வரவுகள்(நிகரம்)	73,958	88,032	14,074
	பொது கணக்கு வரவுகள்(நிகரம்)	16,883	6,396	(-) 10,487
	மொத்தம்	4,08,096	4,44,402	36,306
செலவினங்கள்	வருவாய் வகை செலவு	2,79,964	3,09,718	29,754
	மூலதன வகை செலவு	39,530	40,500	970
	கடன்கள் மற்றும் முன்பணங்கள் வழங்கல்	7,261	8,845	1,584
	எதிர்பாரா செலவுநிதி	..	5	5
	ரிசர்வ் வங்கியில் இறுதி இருப்பு	81,341	85,334	3,993
	மொத்தம்	4,08,096	4,44,402	36,306

(ஆதாரம்: அந்தந்த ஆண்டுக்கான நிதி கணக்குகள்)

விளக்கப்படம் 2.1: நிதி வரும் மற்றும் செல்லும் வழிகள்



RE – வருவாய் வகை செலவினம்.

(ஆதாரம்: நிதி கணக்குகள்)

2.3 மாநிலத்தின் நிதி ஆதாரங்கள்

மாநிலத்தின் நிதி ஆதாரங்கள் கீழே விளக்கப்பட்டுள்ளன:


1. **வருவாய் வகை வரவுகள்** என்பதில் வரி வருவாய் (சொந்த வரி வருவாய், மத்திய அரசு வரிகள் மற்றும் தீர்வைகளில் மாநிலத்தின் பங்கு) வரியல்லாத வருவாய் மற்றும் இந்திய அரசின் உதவி மானியங்கள் என்பன அடங்கும்.
2. **மூலதன வரவுகள்** (கடன்கள் மற்றும் கடன்களில்லாத மூலதன வரவுகள்) என்பதில் முதலீடு நீக்கம் போன்ற பல்வகை மூலதன வகை வரவுகள், கடன்கள் மற்றும் முன்பணங்கள் மீளப்பெறுதல், உள்நாட்டு ஆதாரங்களிலிருந்து கடன் வரவுகள் (சந்தை கடன்கள், நிதி நிறுவனங்கள்/ வணிக வங்கிகளிடமிருந்து பெறப்படும் கடன்கள்), இந்திய அரசிடமிருந்து பெறப்படும் கடன்கள் மற்றும் முன்பணங்கள் என்பன அடங்கும்.
வருவாய், மூலதன ஆகிய இரண்டு வகை வரவுகளும் மாநிலத்தின் தொகுநிதியின் பகுதிகள் ஆகும்.
3. **பொது கணக்கு நிகர வரவுகள்:** சிறு சேமிப்பு, வருங்கால வைப்பு நிதி, சேமநலநிதிகள், வைப்புத் தொகைகள், அணாமத்து செலுத்துகைகள், போன்றவை தொடர்பான, தொகுநிதியின் பகுதிகளாக சேராத, சில வரவு மற்றும் செலவு இனங்கள் உள்ளன.

இவை, அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 266(2)ன் கீழ் அமைக்கப்பட்ட பொது கணக்கின் கீழ் வைக்கப்படும். இவை மாநில சட்டமன்றத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டவை அல்ல. இவ்வினங்களில் அரசு ஒரு வங்கியாளர் போன்று செயல்படும். இக்கணக்கின் கீழ் வழங்கப்பட்டது போக மீதமுள்ள தொகை அரசின் பயன்பாட்டுக்கு கிடைக்கும்.

2.3.1 மாநிலத்தின் வரவுகள்

வருவாய் மற்றும் மூலதனம் ஆகிய இரு வகைகளை சார்ந்த வரவுகளே மாநில அரசின் நிதி ஆதாரங்களாக உள்ளன. இவை தவிர, பொது கணக்கில் உள்ள நிதியை (செலவு போக உள்ள நிகர தொகை) அரசு தன் நிதி பற்றாக்குறையை சமன் செய்ய பயன்படுத்துகிறது.

2023-24 ஆண்டில் மாநிலத்தின் வரவுகளின் கூறுகள்



இந்த ஆண்டில் மாநில அரசிடம் இருந்த மொத்த நிதி ஆதாரம் ₹4,06,626 கோடி ஆகும். இதில், வருவாய் வகை வரவினம் ₹2,64,597 கோடி (மொத்த நிதி ஆதாரத்தில் 65.07 விழுக்காடு) ஆகும். மூலதன வகை வரவுகள் (₹1,35,633 கோடி) மற்றும் பொது கணக்கு நிகர வரவுகள் (₹6,396 கோடி) ஆகியன மொத்த நிதி ஆதாரத்தில் முறையே 33.36 விழுக்காடு மற்றும் 1.57 விழுக்காடாக இருந்தன.

2.3.2 மாநிலத்தின் வருவாய் வகை வரவுகள்

அரசின் வருவாய் வகை வரவுகளை நிதி கணக்குகளின் விவர அறிக்கை 14 விளக்குகிறது. வருவாய் வகை வரவுகளில், மாநிலத்தின் சொந்த வரிகள் மற்று வரியல்லாத வருவாய்கள், இந்திய அரசிடமிருந்து மத்திய வரி மாற்றங்கள் மற்றும் உதவி மானியங்கள் என்பன அடங்கும்.

2.3.2.1 வருவாய் வகை வரவுகளின் போக்கும் வளர்ச்சியும்


கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் GSDP தொடர்பாக வருவாய் வரவினங்களின் போக்குகள் மற்றும் வளர்ச்சி ஆகியன அட்டவணை 2.4ல் தரப்பட்டுள்ளன.

அட்டவணை 2.4: வருவாய் வகை வரவுகளின் போக்கு

அளவுருக்கள்	2019-20	2020-21	2021-22	2022-23	2023-24
வருவாய் வகை வரவுகள் (₹ கோடியில்)	1,74,526	1,74,076	2,07,492	2,43,749	2,64,597
வருவாய் வகை வரவுகளின் வளர்ச்சி விகிதம் (விழுக்காடு)	0.45	(-) 0.26	19.20	17.47	8.55
சொந்த வரி வருவாய் (₹ கோடியில்)	1,07,462	1,06,153	1,22,866	1,50,223	1,67,279
மத்திய அரசு வரிகள் / தீர்வைகளில் பங்கு (₹ கோடியில்)	26,393	24,924	37,458	38,731	46,072
வரியில்லாத வருவாய் (₹ கோடியில்)	12,888	10,422	12,117	17,061	25,904
இந்திய அரசின் மானியங்கள் (₹ கோடியில்)	27,783	32,576	35,051	37,734	25,342
சொந்த வருவாய் (சொந்த வரி வருவாய் மற்றும் வரியில்லாத வருவாய்)	1,20,350	1,16,575	1,34,983	1,67,284	1,93,183
சொந்த வருவாயின் வளர்ச்சிவீதம் (சொந்த வரி வருவாய் மற்றும் வரியில்லாத வருவாய்) (விழுக்காட்டில்)	0.51	(-) 3.14	15.79	23.93	15.48
GSDP (₹ கோடியில்) (2011-12 வரிசை)	17,43,144	17,88,074	20,72,496	23,93,364	27,21,571
GSDPயின் வளர்ச்சி வீதம் (விழுக்காட்டில்)	6.93	2.58	15.91	15.48	13.71
வருவாய் வரவுகள்/GSDP (விழுக்காட்டில்)	10.01	9.74	10.01	10.18	9.72

(தற்போதைய விலைவாசிகளின் அடிப்படையான GSDP பற்றிய தகவல்களுக்கான ஆதாரம்: புள்ளியியல் மற்றும் திட்ட
செயலாக்கத் துறை)


➤ வருவாய் வரவுகளின் வளர்ச்சி வீதம் 2022-23ல் 17.47 விழுக்காடாகும் (₹36,257 கோடி). இந்த வளர்ச்சி வீதம் 2023-24ல் 8.55 விழுக்காடாக (₹20,848 கோடி) குறைந்தது.



(ஆதாரம்: உரிய ஆண்டிற்கான நிதி கணக்குகள்)

கடந்த ஐந்து ஆண்டுகளில் வருவாய் வரவினங்கள் GSDPல் 9.72 முதல் 10.18 விழுக்காடுகளுக்கு இடையே இருந்தன .

வருவாய் வகை வரவின் கூறுகளின் போக்கு விளக்கப்படம் 2.3ல் கொடுக்கப்பட்டுள்ளது.



(ஆதாரம்: உரிய ஆண்டிற்கான நிதி கணக்குகள்)


நடப்பாண்டில், GIAல் ஏற்பட்ட குறைவுக்கு மாறாக வருவாய் வரவினங்களின் கூறுகளான, சொந்த வரிவருவாய், வரியில்லாத வருவாய் மற்றும் மத்திய அரசு வரிகளின் பங்கு ஆகியவை அதிகரித்துக் காணப்பட்டன.

2.3.2.2 மாநிலத்தின் சொந்த நிதி ஆதாரங்கள்

மாநிலத்தின் சொந்த நிதி ஆதாரங்களில் அதன் சொந்த வரி மற்றும் வரியல்லாத வருவாய் என்பன அடங்கும். அவை பின்வரும் பத்திகளில் விளக்கப்பட்டுள்ளன.

சொந்த வரி வருவாய்

மாநிலத்தின் சொந்த வரி வருவாயில், மாநில GST, மாநில ஆயத்தீர்வை, வாகன வரி, முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவு கட்டணம், நில வரி, சரக்குகள் மற்றும் பயணிகள் மீதான வரிகள் போன்றவை அடங்கும், சொந்த வரி வருவாயின் வளர்ச்சி வீதம் விளக்கப்படம் 2.4ல் கொடுக்கப்பட்டுள்ளது.



(ஆதாரம்: உரிய ஆண்டிற்கான நிதி கணக்குகள்)

2021-22 முதல் 2023-24 வரை சொந்த வரிவருவாய் அதிகரித்து காணப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக சொந்த வரிவருவாய் மொத்த வருவாய் வரவினங்களில் கிட்டத்தட்ட 60 விழுக்காடு உள்ளது.

மாநிலத்தின் சொந்த வரி வருவாயின் கூறுகள்

பெரும் வரிகள் மற்றும் தீர்வைகள் மூலமான வருவாய் குறித்த விவரங்கள் அட்டவணை 2.5ல் தரப்பட்டுள்ளன.

அட்டவணை 2.5: மாநிலத்தின் சொந்த வரி வருவாயின் கூறுகள்

(₹ கோடியில்)

வருவாய் தலைப்புகள்	2019-20	2020-21	2021-22	2022-23	2023-24	பொறி கோடுகள்
மாநில சரக்கு மற்றும் சேவை வரி	38,376	37,942	45,277	53,823	61,961	
விற்பனை, வணிகம், ஏனையவற்றின் மீதான வரிகள்	44,515	43,489	48,668	59,143	60,200	
மாநில ஆயத்தீர்வை	7,206	7,822	8,237	10,423	10,774	
வாகனங்கள் மீதான வரி	5,675	4,561	5,627	7,513	9,375	
முத்திரைத்தாள் மற்றும் பத்திரபதிவு கட்டணங்கள்	10,856	11,675	14,331	17,560	19,013	
நில வருவாய்	258	211	205	248	256	
சரக்கு மற்றும் பயணிகள் மீதான வரி	11	2	12	5	7	
இதர வரிகள்	565	451	509	1,508	5,693	
மொத்தம்	1,07,462	1,06,153	1,22,866	1,50,223	1,67,279	
முந்தைய ஆண்டைவிட வளர்ச்சி வீதம் (விழுக்காட்டில்)	(1.83)	((-) 1.22)	(15.74)	(22.27)	(11.35)	

(ஆதாரம்: உரிய ஆண்டிற்கான நிதி கணக்குகள்)

- கடந்த ஆண்டில் 22.27 விழுக்காடாக இருந்த சொந்த வரி வருவாயின் ஆண்டு வளர்ச்சி வீதம் 2023-24ல் 11.35 விழுக்காடு அளவுக்கு உயர்ந்து இருந்தது.
- சொந்த வரி வருவாயின் வளர்ச்சி வீதம் 10.92 விழுக்காடு புள்ளிகள் குறைந்ததற்கு, விற்பனை, வணிகம் போன்றவற்றின் மீதான வரிகளின் வளர்ச்சி வீதத்தில் குறைவு ஏற்பட்டதே காரணமாகும். முந்தைய ஆண்டில் 21.52 விழுக்காடாக இருந்த வளர்ச்சி வீதம் வெறும் 1.79 விழுக்காடு மட்டுமே அதிகரித்தது.
- திருத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தில் எதிர்நோக்கப்பட்ட மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST) தொகையான ₹63,338 கோடிக்கு மாறாக, வசூலிக்கப்பட்ட தொகை ₹61,961 கோடியாகும் (2.18 விழுக்காடு குறைவு).

வரியல்லாத வருவாய்

வட்டி வரவுகள், பங்கு ஆதாயம் மற்றும் இலாபங்கள், சுரங்கம் மற்றும் பிற துறை வரவுகள் போன்றவை வரியல்லாத வருவாய் ஆகும். அவற்றின் விவரங்கள் அட்டவணை 2.6ல் தரப்பட்டுள்ளன.

அட்டவணை 2.6: மாநிலத்தின் வரியல்லாத வருவாயின் கூறுகள்

(₹ கோடியில்)


வருவாய் தலைப்புகள்	2019-20	2020-21	2021-22	2022-23	2023-24	பொதி கோடுகள்
வட்டி வரவுகள்	4,356	3,524	3,918	4,747	9,969	
பங்கு ஆதாயம் மற்றும் இலாபங்கள்	192	205	272	301	700	
இதர வரியல்லாத வருவாய்கள்	8,340	6,693	7,927	12,013	15,235	
அ) பெரிய மற்றும் சிறிய பாசன திட்டங்கள்	48	60	66	71	126	
ஆ) சாலைகள் மற்றும் மேம்பாலங்கள்	83	181	118	231	398	
இ) நகர்ப்புற மேம்பாடு	781	829	743	1,092	1,469	
ஈ) கல்வி	1,793	1,650	1,065	2,206	1,470	
உ) இரும்புசார சுரங்கங்கள்	1,150	765	1,005	1,200	1,550	
எ) ஏனையவை	4,485	3,208	4,930	7,213	10,221	
மொத்தம்	12,888	10,422	12,117	17,061	25,904	
மாநிலத்தின் சொந்த வள ஆதாரங்களில் வரியல்லாத வரி (விழுக்காட்டில்)	10.71	8.94	8.98	10.20	13.41	

(ஆதாரம்: உரிய ஆண்டிற்கான நிதி கணக்குகள்)

- 2023-24ல் மாநிலத்தின் வரியல்லாத வருவாய், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ₹8,843 கோடி (51.83 விழுக்காடு) உயர்ந்தது. மாநிலத்தின் சொந்த வருவாயின் பங்கு என்ற வகையில், 2022-23ல் 10.20 விழுக்காடு என்ற அளவில் இருந்த வரியல்லாத வருவாய் 2023-24ல் 13.41 விழுக்காடாக உயர்ந்தது.

2.3.2.3 மத்திய அரசிடமிருந்து நிதி மாற்றம்

2019-20 முதல் 2023-24 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் மத்திய அரசிடமிருந்து ஆன நிதி மாற்றங்களின் போக்கு கீழே விளக்கப்படம் 2.5ல் தரப்பட்டுள்ளது:



(ஆதாரம்: உரிய ஆண்டிற்கான நிதி கணக்குகள்)

2022-23 வரை அதிகரிக்கும் போக்கில் காணப்பட்ட மத்திய அரசின் நிதிமாற்றம், நடப்பாண்டில் ₹5,051 கோடி (6.61 விழுக்காடு) குறைந்தது. இக்குறைவுத் தொகைக்கு GST தொடர்பான (-) 71.79 விழுக்காடு வருவாய்

நட்டத்திற்காக மாநில அரசுக்கு குறைவான இழப்பீட்டுத் தொகை அளிக்கப்பட்டதே காரணமாகும்.

மத்திய அரசின் வரிகள் மற்றும் தீர்வைகளில் மாநிலத்தின் பங்கு, மத்திய வரி மாற்றத்தின் கூறுகள் மற்றும் இந்திய அரசின் உதவி மானியங்கள் குறித்த விவரங்கள் அட்டவணைகள் 2.7 முதல் 2.9 வரையில் தரப்பட்டுள்ளன.

அட்டவணை 2.7: மத்திய அரசின் வரிகள் மற்றும் தீர்வைகளில் மாநிலத்தின் பங்கு-நிதி குழுவின் பரிந்துரையின்படியான தொகை மற்றும் உள்ளபடியாக மாற்றப்பட்ட தொகை

(₹ கோடியில்)

ஆண்டு	நிதி குழுவின் பரிந்துரை	நிதி குழுவின் பரிந்துரையின்-படியான தொகை*	உள்ள படியாக மாற்றப்பட்ட தொகை	வேறுபாடு
1	2	3	4	5 (4-3)
2015-16	சேவை வரி தவிர்த்து அனைத்து பகிரக்கூடிய வரிகளின் நிகர வசூல் தொகையில் 4.023 விழுக்காடு மற்றும்	23,389	20,354	(-) 3,035
2016-17	பகிரக்கூடிய வரிகளின் நிகர வசூல் தொகையில் 4.023 விழுக்காடு மற்றும்	26,992	24,538	(-) 2,454
2017-18	பகிரக்கூடிய சேவை வரியின் நிகர வசூல் தொகையில் 4.104 விழுக்காடு (XIVவது நிதிக் குழு பரிந்துரையின்படி)	31,189	27,100	(-) 4,089
2018-19	பகிரக்கூடிய சேவை வரியின் நிகர வசூல் தொகையில் 4.104 விழுக்காடு (XIVவது நிதிக் குழு பரிந்துரையின்படி)	36,084	30,639	(-) 5,445
2019-20	பகிரக்கூடிய சேவை வரியின் நிகர வசூல் தொகையில் 4.104 விழுக்காடு (XIVவது நிதிக் குழு பரிந்துரையின்படி)	41,796	26,393	(-) 15,403
2015-20		1,59,450	1,29,024	(-) 30,426
2020-21	அனைத்து பகிரக்கூடிய வரிகளின் நிகர வசூல் தொகையில் 4.189 விழுக்காடு (XVவது நிதிக் குழு பரிந்துரையின்படி)	35,823	24,925	(-) 10,898
2021-22	அனைத்து பகிரக்கூடிய வரிகளின் நிகர வசூல் தொகையில் 4.079 விழுக்காடு	26,864	37,459	10,595
2022-23	அனைத்து பகிரக்கூடிய வரிகளின் நிகர வசூல் தொகையில் 4.079 விழுக்காடு	29,884	38,731	8,847
2023-24	அனைத்து பகிரக்கூடிய வரிகளின் நிகர வசூல் தொகையில் 4.079 விழுக்காடு	33,627	46,072	12,445

* நிதி குழுவின் பரிந்துரைகள்

(ஆதாரம்: நிதித் துறையால் வழங்கப்பட்ட விவரங்கள்)

மத்திய அரசு வரிகள்/தீர்வைகளில் பங்கு

அட்டவணை 2.8: மத்திய வரிகள் மாற்றத்தின் கூறுகள்

(₹ கோடியில்)

தலைப்பு	2019-20	2020-21	2021-22	2022-23	2023-24
மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (CGST)	7,489.35	7,406.64	10,308.10	10,945.36	13,982.28
ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (IGST)	--	--	--	--	--
நிறுவன வரி	8,998.76	7,520.26	10,912.73	12,982.89	13,828.96
நிறுவன வரி தவிர்த்து வருமானம் மீதான வரிகள்	7,051.14	7,709.82	10,911.33	12,678.31	15,970.41
சங்க வரி	1,672.92	1,324.08	2,920.27	1,522.68	1,614.53
மத்திய ஆயத்தீர்வை	1,163.13	837.75	1,753.77	477.69	610.97
சேவை வரி	0.00	108.04	609.98	60.56	8.59
ஏனைய வரிகள் *	17.11	17.92	42.44	63.75	56.53
மொத்த மத்திய வரி மாற்றங்கள்	26,392.41	24,924.51	37,458.62	38,731.24	46,072.27
முந்தைய ஆண்டை விட கூடுதல் (விழுக்காடு)	(-) 13.86	(-) 5.56	50.29	3.40	18.95
வருவாய் வகை வரவுகள்	1,74,526	1,74,076	2,07,492	2,43,749	2,64,597
வருவாய் வகை வரவுகளில் மத்திய வரிகள் மாற்றத்தின் விழுக்காடு	15.12	14.32	18.05	15.89	17.41

* செல்வத்தின் மீது வரிகள், வரவு மற்றும் செலவு மீதான பிற வரிகள், பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான பிற வரிகள் மற்றும் தீர்வைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது

(ஆதாரம்: உரிய ஆண்டிற்கான நிதி கணக்குகள்)

2021-22 முதல் 2023-24 வரை மத்திய வரிகள் மற்றும் தீர்வைகளில் மாநிலத்தின் பங்காக உள்ளபடி மாற்றம் செய்யப்பட்ட தொகை 15வது நிதி குழு கணக்கிட்ட தொகையை விட கூடுதலாக இருந்தது.

இந்திய அரசின் உதவி மானியங்கள்

அட்டவணை 2.9: இந்திய அரசின் உதவி மானியங்கள்

(₹ கோடியில்)

தலைப்பு	2019-20	2020-21	2021-22	2022-23	2023-24
மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்களுக்கான மானியங்கள்	12,463.85	12,483.68	17,250.57	15,269.61	13,971.63
நிதி குழு மானியங்கள்	5,905.69	8,643.46	9,550.41	5,791.68#	6,250.76@
மாநிலங்கள்/சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசத்திற்கும் பிற நிதி மாற்றங்கள்/ மானியங்கள்	9,485.73	11,449.84	8,250.00	16,673.11\$	5,119.76^
மொத்தம்	27,783.37*	32,576.98	35,050.98	37,734.40	25,342.15
முந்தைய ஆண்டை விட கூடுதல் (விழுக்காடு)	18.89	17.25	7.59	7.66	(-) 32.84
வருவாய் வகை வரவுகளில் மானியத்தின் விழுக்காடு	15.92	18.71	16.89	15.48	9.58

@ 2023-24ல் வருவாய் பற்றாக்குறைக்கான மானியம் ₹838.94 கோடியை உள்ளடக்கியது மற்றும் மீதமுள்ள ₹5,411.82 கோடி ஊரக மற்றும் நகர உள்ளாட்சி அமைப்புகள், SDRF மற்றும் SDMF க்கான மானியங்களாகும்.

2022-23ல் வருவாய் பற்றாக்குறைக்கான மானியம் ₹801 கோடியை உள்ளடக்கியது மற்றும் மீதமுள்ள ₹4,990.68 கோடி தொகை ஊரக மற்றும் நகர உள்ளாட்சி அமைப்புகள், SDRF மற்றும் SDMF க்கான மானியங்களாகும்.

^ GST அமல்படுத்தியதால் ஏற்பட்ட வருவாய் இழப்பிற்கான நிலுவை ஈட்டுத்தொகை ₹4,574.20 கோடி உள்ளடக்கியது.

\$ GST அமல்படுத்தியதால் ஏற்பட்ட வருவாய் இழப்பிற்கான ஈடு ₹16,215 கோடி தொகையும் உள்ளடக்கியது.

* திருப்பிச் செலுத்தல்கள் தொகை 2019-20ல் (-) ₹71.90 கோடி உள்ளடக்கியது.

(ஆதாரம்: உரிய ஆண்டிற்கான நிதி கணக்குகள்)

➤ நடப்பாண்டில் உதவி மானியம் முந்தைய ஆண்டைவிட ₹12,392.25 கோடி (32.84 விழுக்காடு) அளவிற்கு கணிசமாக குறைந்தது.

➤ வருவாய் வரவுகளில் உதவி மானியங்கள் விழுக்காடு என்ற வகையில் 2022-23ல் 15.48 என்ற அளவில் இருந்தது. இது 2023-24ல் 9.58 ஆக குறைந்தது. இக்குறைவுக்கு மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட GST இழப்பீடு ஜூலை 2023 முதல் நிறுத்தப்பட்டதும், 2023-24ஆம் ஆண்டிற்கான தேசிய பேரிடர் தணிப்பு நிதியான ₹225 கோடி பெறப்படாததுமே முக்கிய காரணங்களாகும்.

தனியான ஒருங்கிணைப்பு முகமை (SNA)

மத்திய அரசு பொறுப்பேற்கும் (CSS) ஒவ்வொரு திட்டத்திற்கும், ஒவ்வொரு மாநில அரசும், SNAயை ஏற்படுத்த வேண்டும் என செலவின துறை, மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்துகிறது. SNA மாநில அரசால் வணிகம் நடத்த அங்கீகரிக்கப்பட்ட ஒரு வணிக வங்கியில் ஒவ்வொரு CSSக்கும் மாநில அளவில் ஒரு தனியான ஒருங்கிணைப்பு கணக்கை தொடங்க வேண்டும். மேலும், புது நடைமுறையின்படி, செலவு செய்யப்படாத தொகை எல்லா செயல்பாட்டு முகமைகளாலும் SNA கணக்கிற்கு திருப்பி அனுப்பப்பட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும்.

CSSன் கீழ் நிதியை விடுவிப்பதற்கான நடைமுறையையும் மற்றும் SNA மூலம் விடுவித்த நிதியின் பயன்பாட்டை கண்காணிப்பதற்கான

நடைமுறையையும் மத்திய அரசு வெளியிட்டது. இந்த நடைமுறையின்படி, மாநில அரசு, தான் பெற்ற மத்திய அரசின் பங்கை தன்னுடைய பங்குடன் சேர்த்து SNA கணக்கிற்கு மாற்ற வேண்டும்.

மத்திய நிதியமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, CSSன் கீழ் நிதியை பெற்ற மாநில அரசுக்கு அதன் செலவை மேற்கொள்ள கட்டுப்பாடுகள் இருப்பதால், அந்த நிதி பெற்ற நாளிலிருந்து 30 நாட்களுக்குள் மாநில அரசின் பங்குடன் சம்பந்தப்பட்ட SNAக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு மாற்றும் போது, 30 நாட்களுக்கு மேல் தாமதமானால் 1 ஏப்ரல் 2023 லிருந்து அரசாங்கம் ஆண்டுக்கு 7 விழுக்காடு வட்டி செலுத்த நேரிடும்.

PFMS இணைய முகப்பின் SNA அறிக்கை (2023-24)யின் படி, நடப்பாண்டில் SNAன் மத்திய அரசின் பங்காக ₹13,133.76 கோடியை மாநில அரசு பெற்றது. மாநில அரசு மத்திய அரசின் பங்கான ₹13,487.29 கோடியையும், மாநிலத்தின் கூடுதல் பங்கான ₹17.26 கோடி உட்பட மாநில அரசின் பங்கான ₹12,198.81 கோடியையும் SNA கணக்கிற்கு மாற்றம் செய்தது. 31 மார்ச் 2024 அன்றுள்ளவாறு, SNA கணக்கில் செலவிடப்படாமல் உள்ள இருப்பு ₹10,083.87 கோடியாகும்.

மத்திய மாநில அரசுகளால் பகிரப்பட்ட ஏழு திட்டங்களில் இந்திய அரசு மற்றும் மாநில அரசின் பங்கை SNAவிற்கு விடுவிப்பதில் ஒரு நாள் முதல் 106 நாட்கள் வரையில் கால தாமதம் இருந்ததாக SNA அறிக்கை தெரிவிக்கிறது. மூன்று மத்திய திட்டங்களில், இந்திய அரசு நிதியை விடுவிப்பதில் ஒரு நாள் முதல் 24 நாட்கள் வரை கால தாமதம் காணப்பட்டது. திட்டங்களின் விவரங்கள் நிதி மாற்றத்தில் ஏற்பட்ட கால தாமதத்துடன் இணைப்பு 2.2ல் தரப்பட்டுள்ளது.

பதினைந்தாவது நிதி குழு மானியங்கள்

15வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 2023-24ல் இந்திய அரசு மாநிலத்திற்கு மாற்றம் செய்த நிதி பற்றிய விவரங்கள் அட்டவணை 2.10ல் தரப்பட்டுள்ளன.

அட்டவணை 2.10: பரிந்துரைக்கப்பட்ட, உள்ளபடி விடுவிக்கப்பட்ட மற்றும் மாற்றப்பட்ட தொகைகள்

மாற்றம்	15வது நிதி குழு பரிந்துரைத்த தொகை- 2023-24	இந்திய அரசால் உள்ளபடி விடுவிக்கப்பட்ட தொகை	
		2023-24	2023-24
(1)	(2)	(3)	(4)
(i) ஊராட்சி அமைப்புகளுக்கான மானியங்கள்			
(அ) பொதுவான அடிப்படை நிபந்தனை அற்ற மானியங்கள்	1,116.40	1,116.40	இல்லை
(ஆ) செயலாக்கம் (நிபந்தனை மானியங்கள்)	1,674.60	1,674.60	இல்லை
ஊராட்சி அமைப்புகளுக்கான மானியங்கள்	2,791.00	2,791.00	இல்லை
(ii) நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியங்கள்			
(அ) திடக்கழிவு மேலாண்மை / சுகாதாரத்திற்காக மில்லியன் பிளஸ் நகரங்களுக்கான மானியம்	331.00	325.20*	5.80

(₹ கோடியில்)

மாற்றம்	15வது நிதி குழு பரிந்துரைத்த தொகை- 2023-24	இந்திய அரசால் உள்ளபடி விடுவிக்கப்பட்ட தொகை	பற்றாக்குறை
		2023-24	2023-24
(1)	(2)	(3)	(4)
(ஆ) சுற்றுப்புற காற்றின் தரத்தை உயர்த்துவதற்காக மில்லியன் பிளஸ் நகரங்களுக்கான மானியம்.	129.00	12**	117.00
(இ) மில்லியன் பிளஸ் அல்லாத நகரங்களுக்கான அடிப்படை மானியம் நிபந்தனை அற்றது	391.20	384.17	7.03
(ஈ) மில்லியன் பிளஸ் அல்லாத நகரங்களுக்கான நிபந்தனை மானியம்.	586.80	576.26	10.54
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியங்கள்	1,438.00	1,297.63	140.37
சுகாதாரப் பிரிவுக்கான மானியம்	846.18	838.94	7.24
உள்ளாட்சி அமைப்புகளுக்கான மொத்தம்	5,075.00	4,927.57	147.61
மாநில பேரிடர் நிவாரண நிதி	900.00	900.00	இல்லை
மாநில பேரிடர் தணிப்பு நிதி	225.00	--***	225
பெரு மொத்தம்	6,200.18	5,827.57	372.61

* 2022-23 ஆம் ஆண்டுக்காக 2023-24ல் பெறப்பட்ட நிலுவை தொகையான ₹313 கோடி இதில் சேர்க்கப்படவில்லை.

** 2022-23 ஆம் ஆண்டுக்காக 2023-24ல் மதுரை மாநகராட்சிக்கு விடுவிக்கப்பட்ட ஊக்க மாநியத் தொகையான ₹3.09 கோடி இதில் சேர்க்கப்படவில்லை.

*** 2023-24ல் பெறப்பட்ட 2022-23 ஆண்டிற்குரிய ₹107.10 கோடி இதில் சேர்க்கப்படவில்லை.

(ஆதாரம்: மாநில நிதி துறையிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள்)

மாநிலத்திற்கான (XV FC) பதினைந்தாவது நிதிக்குழு மானியம் ₹372.61 கோடி குறைவாக விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் மாநில பேரிடர் தணிப்பு நிதிக்காக (பத்தி 2.5.2.3 ல் விவரிக்கப்பட்டவாறு) ஒதுக்கீடு செய்யப்பட்ட ₹225 கோடி தொகையும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான ₹147.61 கோடி தொகையும் அடங்கும்.

2.3.3 மூலதன வகை வரவுகள்

மூலதன வகை வரவுகள் என்பதில், முதலீடு நீக்கம் போன்ற பல்வகை மூலதன வகை வரவுகள், கடன்கள் மற்றும் முன்பணங்கள் மீளப்பெறுதல், உள்நாட்டு ஆதாரங்களிலிருந்து கடன் வரவுகள் (சந்தை கடன்கள், நிதி நிறுவனங்கள் / வணிக வங்கிகளிடமிருந்து பெறப்படும் கடன்கள்). இந்திய அரசிடமிருந்து பெறப்படும் கடன்கள் மற்றும் முன்பணங்கள் என்பன அடங்கும்.


அட்டவணை 2.11: மூலதன வகை வரவுகளின் வளர்ச்சி மற்றும் ஆக்கக் கூறுகளின் போக்கு

மாநிலத்தின் நிதி வரவுகளின் ஆதாரங்கள்	2019-20	2020-21	2021-22	2022-23	2023-24
மூலதன வகை வரவுகள் (₹கோடியில்)	72,158.31	1,08,112.22	1,09,839.77	1,02,181.78	1,35,633.49
பல்வகை மூலதன வரவுகள்	--	--	0.01	41.97	11.88
கடன்கள் மற்றும் முன்பணங்கள் மீள்பெறுதல்	5,384.01	5,245.25	5,354.77	1,078.10	4,024.47
பொது கடன் வரவுகள் (₹ கோடியில்)	66,774.30	1,02,866.97	1,04,484.99	1,01,061.71	1,31,597.14
உள்நாட்டு கடன் (₹கோடியில்)	64,784.61	91,997.03	90,842.61	90,806.43	1,16,602.22
உள்நாட்டு கடன் வளர்ச்சி விகிதம் (விழுக்காடு)	42.08	42.00	(-) 1.25	(-) 0.04	28.41
இந்திய அரசிடமிருந்து கடன்கள் மற்றும் முன்பணங்கள் (₹கோடியில்)	1,989.69	10,869.94*	13,642.38 [#]	10,255.28	14,994.92
கடன்கள் மற்றும் முன்பணங்கள் வளர்ச்சி விகிதம் (விழுக்காடு)	(-) 14.96	446.31	25.51	(-) 24.83	46.22
கடன் வகை மூலதன வரவுகளின் வளர்ச்சி விகிதம் (விழுக்காடு)	39.30	54.05	1.57	(-) 3.28	30.21
கடன் வகையல்லாத மூலதன வரவுகளின் வளர்ச்சி விகிதம் (விழுக்காடு)	(-) 22.12	(-) 2.58	2.09	(-) 79.08	260.37
GSDP வளர்ச்சி விகிதம் (விழுக்காடு)	6.93	2.58	15.84	14.16	13.71
மூலதன வகை வரவுகளின் வளர்ச்சி விகிதம் (விழுக்காடு)	31.56	49.83	1.60	(-) 6.97	32.74

* ₹6,241 கோடி திருப்பித் தர வேண்டாத கடனை உள்ளடக்கியது;

[#] ₹8,095 கோடி கடனாக வழங்கப்பட்டது; இவை GSTக்கு மாற்றாக வழங்கப்பட்டாலும், அவை மாநில அரசால் திருப்பிச் செலுத்தப்பட வேண்டியதில்லை.

(ஆதாரம்: உரிய ஆண்டிற்கான நிதி கணக்குகள்)



(ஆதாரம்: உரிய ஆண்டிற்கான நிதி கணக்குகள்)

- பொது கடன் வரவுகள் 2022-23ல் ₹1,01,062 கோடி என்பதிலிருந்து 2023-24ல் ₹1,31,597 கோடி ஆக அதிகரித்தது.
- கடன் அல்லாத மூலதன வரவுகளின் வளர்ச்சி வீதம் அதிகரித்ததற்கு, சட்டபூர்வ நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தால் முன்பு பெறப்பட்ட கடன்கள் திருப்பிச் செலுத்தப்பட்டதே முக்கிய காரணமாகும். கடன்கள் மற்றும் முன்பணங்கள் வளர்ச்சி வீதம் அதிகமானதற்கு, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்டப் பணிகளுக்காக பெறப்பட்ட கடன்களே காரணமாகும்.

கூடுதலாக இந்த ஆண்டு சந்தை கடன்கள் அதிகரித்ததால், கடன் மூலதன வரவுகளின் வளர்ச்சி வீதம் அதிகரித்தது.


2.3.4 நிதி திரட்டுவதில் மாநிலத்தின் செயல்பாடு

நிதி திரட்டுவதில் மாநிலத்தின் செயல்பாடு, சொந்த வரிகள் மற்றும் வரியல்லாத வருவாய் என்பவை அடங்கிய அதன் சொந்த நிதி ஆதாரங்களைக் கொண்டு மதிப்பிடப்படுகிறது.

வரி மற்றும் வரியல்லாதவை - மதிப்பீடு மற்றும் உள்ளபடியான வரவுகள்

2019-20 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்திற்கான மாநிலத்தின் சொந்த வரி மற்றும் வரியல்லாத வருவாய் வரவுகள் குறித்து மத்திய நிதிக்குழு மற்றும் மாநில வரவு - செலவு திட்டம் ஆகியவற்றின் மதிப்பீடுகளும் உள்ளபடியான வரவுகளும் விளக்கப்படம் 2.7ல் தரப்பட்டுள்ளன.

விளக்கப்படம் 2.7: வரி மற்றும் வரியல்லாதவை - எதிர்பார்க்கப்பட்டதும் ஈட்டப்பட்டதும்



(ஆதாரம்: உரிய ஆண்டிற்கான நிதிக்குழு பரிந்துரைகள் மற்றும் வரவு செலவுத் திட்ட உரை)

நடப்பாண்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வரவு செலவுத் திட்ட மதிப்பீடு மற்றும் 15வது நிதிக்குழு இலக்கைவிட குறைவாக இருந்தது ஆனால் வரியல்லாத வருவாய் இவற்றை விட கூடுதலாக இருந்தது.

2.4 நிதியை செலவிடுதல்

மாநில அரசு, நிதிவகை பொறுப்புடைமை தொடர்பான சட்டங்களுக்கு உட்பட்டு செலவுகளை மேற்கொள்ளும் கடமை உடையது. அதே நேரம், மாநிலத்தில் நிகழ்ந்து வரும் நிதி சீரமைப்பு மற்றும் தொகுத்தல் பணியால் மூலதன உள்கட்டமைப்பு மற்று சமூக பிரிவின் வளர்ச்சிக்கான செலவு குறையாது என்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். இப்பிரிவு மாநிலத்தில் செலவின ஒதுக்கீடு மீதான பகுப்பாய்விள் முடிவுகளை அளிக்கின்றன.

2.4.1 செலவின் வளர்ச்சி மற்றும் கூறுகள்

மொத்த செலவு, அதன் கூறுகள், பல்வேறு பிரிவுகளின் பங்கு, போக்குகள் போன்றவற்றின் விவரங்கள் அட்டவணைகள் 2.12, 2.13 மற்றும் விளக்கப்படங்கள் 2.8 மற்றும் 2.9 ஆகியவற்றில் தரப்பட்டுள்ளன.


அட்டவணை 2.12: மொத்த செலவு மற்றும் அதன் கூறுகள்

(₹ கோடியில்)

அளவுருக்கள்	2019-20	2020-21	2021-22	2022-23	2023-24
மொத்த செலவு	2,40,088.56	2,73,304.66	2,94,681.72	3,26,755.21	3,59,063.08
வருவாய்வகை செலவு	2,10,434.73	2,36,402.18	2,54,030.42	2,79,964.48	3,09,717.77
மூலதன வகை செலவு	25,631.58	33,067.65	37,010.78	39,529.91	40,500.20
கடன்கள் மற்றும் முன்பணங்கள்	4,022.25	3,834.83	3,640.52	7,260.82	8,845.11
மொத்த செலவு/GSDP	13.77	15.28	14.22	13.65	13.19
வருவாய் வகை செலவு/GSDP	12.07	13.22	12.26	11.70	11.38
மூலதனவகை செலவு /GSDP	1.47	1.85	1.79	1.65	1.49
கடன்கள் மற்றும் முன்பணங்கள்/GSDP	0.23	0.21	0.18	0.30	0.33

(ஆதாரம்: உரிய ஆண்டிற்கான நிதி கணக்குகள்)

விளக்கப்படம் 2.8 : மொத்த செலவினம்: அதன் கூறுகளுடைய பங்கின் போக்குகள்



(ஆதாரம்: உரிய ஆண்டிற்கான நிதி கணக்குகள்)


அட்டவணை 2.13: செலவில் பல்வேறு பிரிவுகளின் பங்கு

(விழுக்காடு)

அளவுருக்கள்	2019-20	2020-21	2021-22	2022-23	2023-24
பொது பணிகள் *	32.99	29.25	29.07	30.65	31.83
சமூக பணிகள் *	33.26	36.82	35.20	31.61	32.20
பொருளாதார பணிகள் *	25.54	26.75	27.88	29.42	26.94
ஏனையவை(உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியங்கள் மற்றும் கடன்கள் மற்றும் முன்பணங்கள்)	8.21	7.18	7.85	8.32	9.03

(* இப்பணிகளின் கீழ் வருவாய் வகை மற்றும் மூலதன வகை செலவுகளின் மொத்தம்)

விளக்கப்படம் 2.9: மொத்த செலவு - செயல்பாடுகள் வாரியான செலவு



(ஆதாரம்: உரிய ஆண்டிற்கான நிதி கணக்குகள்)

- 2023-24ல் செய்யப்பட்ட ₹3,59,063 கோடி மொத்த செலவில், வருவாய் வகை செலவு (₹3,09,718 கோடி), மூலதன வகை செலவு (₹40,500 கோடி) மற்றும் கடன்கள் மற்றும் முன்பணங்கள் (₹8,845 கோடி) முறையே 86.26 விழுக்காடு, 11.28 விழுக்காடு மற்றும் 2.46 விழுக்காடாக இருந்தன.

2.4.2 வருவாய் வகை செலவு

வருவாய் செலவானது பணிகளை தற்போதைய அளவில் தொடர்ந்து மேற்கொள்ளவும் கடந்த கால பொறுப்புகளுக்கான தொகைகளை செலுத்தவும் செய்யப்படுகிறது. எனவே, அதன் விளைவாக மாநிலத்தின் உள்கட்டமைப்பு மற்றும் பணிகளில் எந்த ஏற்றமும் ஏற்படுவதில்லை.

2019-20 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்தில் வருவாய் வகை செலவு மொத்த செலவில் சராசரியாக 86.46 விழுக்காடாக (85.68 விழுக்காடு முதல் 87.65 விழுக்காடு வரை) இருந்தது. அதன் வளர்ச்சி விகிதம் ஏற்றத்தாழ்வுகளுடன் 2019-24 காலகட்டத்தில் 6.71 விழுக்காடு முதல் 12.34 விழுக்காடு வரை இருந்து, 2023-24ல் 10.63 விழுக்காடு ஆனது. வருவாய் வகை செலவின், வளர்ச்சி விகிதம், மொத்த செலவில் அதன் விகிதம், ஆகியன அட்டவணை 2.14ல் தரப்பட்டுள்ளன. 2023-24ல் வருவாய் வகை செலவின் பிரிவுவாரியான பகிர்மானம் பற்றிய விவரங்கள் விளக்கப்படம் 2.10ல் தரப்பட்டுள்ளன.


அட்டவணை 2.14: வருவாய் வகை செலவு - அடிப்படை அளவுருக்கள்

அளவுருக்கள்	2019-20	2020-21	2021-22	2022-23	2023-24
மொத்த செலவு (₹ கோடியில்)	2,40,088.56	2,73,304.66	2,94,681.72	3,26,755.22	3,59,063.08
வருவாய் வகை செலவு (₹ கோடியில்)	2,10,434.73	2,36,402.18	2,54,030.42	2,79,964.48	3,09,717.77
வருவாய் வகை செலவின் வளர்ச்சி விகிதம் (விழுக்காடு)	6.71	12.34	7.46	10.21	10.63
மொத்த செலவில் வருவாய் வகை செலவின விழுக்காடு	87.65	86.50	86.20	85.68	86.26
வருவாய் வகை செலவு /GSDP (விழுக்காடு)	12.07	13.22	12.26	11.84	11.38
வருவாய் வகை வரவில் வருவாய் வகை செலவின் விழுக்காடு	120.58	135.80	122.43	114.86	117.05

(ஆதாரம்: உரிய ஆண்டிற்கான நிதி கணக்குகள்)

விளக்கப்படம் 2.10: வருவாய் வகை செலவின் பிரிவுவாரியான பகிர்மானம்

(விழுக்காட்டில்)



(ஆதாரம்: நிதி கணக்குகள் 2023-24)

- 2023-24ல் வருவாய் செலவினத்தின் வளர்ச்சி வீதம் முந்தைய ஆண்டில் 10.21 விழுக்காடாக இருந்ததற்கு மாறாக 10.63 விழுக்காடு அளவு (₹32,307.86 கோடி) அதிகரித்தது. இதற்கு, குறிப்பாக, சமூகப் பாதுகாப்பு மற்றும் நலம் (MH 2235), வட்டி கொடுப்புகள் (MH 2049) மற்றும் மின்சக்தி (MH 2801) ஆகியவற்றில் முறையே ₹9,069.58 கோடி, ₹6,654.88 கோடி மற்றும் ₹6,453.63 கோடி அதிகரித்ததே காரணமாகும். 2022-23ல் GSDPல்

11.84 விழுக்காடாக இருந்த வருவாய் வகை செலவினம் நடப்பாண்டில் 11.38 விழுக்காடாக குறைந்தது.

- MTFPல் எதிர்நோக்கப்பட்டதைவிட வருவாய் வகை செலவினம் ₹3,05,372 கோடி (1.42 விழுக்காடு) அதிகமாக இருந்தது. கூறு வாரியான விவரம் பின்வரும் பத்திகளில் கொடுக்கப்பட்டுள்ளன.

2.4.2.1 வருவாய் வகை செலவில் முக்கிய மாற்றங்கள்

மாநிலத்தின் வருவாய் வகை செலவில் பல்வேறு கணக்கு தலைப்புகளின் கீழ் நடப்பாண்டிற்கும் முந்தைய ஆண்டிற்கும் இடையே இருந்த கணிசமான வேறுபாடுகளை அட்டவணை 2.15 காட்டுகிறது.

அட்டவணை 2.15: 2022-23 மற்றும் 2023-2024 ஆண்டுகளிடையே வருவாய் வகை செலவில் இருந்த வேறுபாடு

(₹ கோடியில்)

பெருந் தலைப்பு	விவரம்	2023-24	2022-23	கூடுதல் (+) / குறைவு (-)
2235	சமூக பாதுகாப்பு மற்றும் நலன்	20,896.75	11,827.17	9,069.58
2049	வட்டி செலுத்தங்கள்	53,565.69	46,910.81	6,654.88
2801	மின் வசதி	24,036.88	17,583.25	6,453.63
2071	ஓய்வூதியங்களும், பிற ஓய்வூதிய பலன்களும்	37,696.81	32,177.50	5,519.31
3604	உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு இழப்பீடு மற்றும் உரிமைத் தொகை	23,563.71	19,925.60	3,638.11
2202	பொது கல்வி	43,728.12	42,615.28	1,112.84
2851	கிராமப்புற மற்றும் சிறு தொழில்கள்	2,418.18	1,702.45	715.73
2055	காவல்	10,299.93	9,609.47	690.46
2048	கடனைத் தவிர்ப்பதற்கான அல்லது குறைப்பதற்கான ஒதுக்கீடு	1,283.16	632.95	650.21
2225	ஆதி திராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் நலன்	4,262.15	3,626.29	635.86
2210	மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம்	13,574.82	13,018.51	556.31
2217	நகர்ப்புற மேம்பாடு	1,346.45	2,143.92	(-) 797.47
2852	தொழில்கள்	856.37	1,774.13	(-) 917.76
2505	ஊரக வேலைவாய்ப்பு	4,044.22	5,936.87	(-) 1,892.65
2401	பயிர்வளர்ப்பு	10,949.28	13,286.61	(-) 2,337.33
3456	நுகர்பொருள் வழங்கல்	11,208.29	13,767.56	(-) 2,559.27

(ஆதாரம்: உரிய ஆண்டுகளுக்கான நிதி கணக்குகள்)

- சமூக பாதுகாப்பு மற்றும் நலன் கீழ் வருவாய் செலவினம் அதிகரித்ததற்கு ₹ 7,936.54 கோடி அளவில் வழங்கப்பட்ட 'மகளிர் உரிமைத் தொகை' முக்கிய காரணமாகும்.
- சந்தைக் கடன்கள் ₹ 5,007.76 கோடிக்காக செலுத்தப்பட்ட வட்டித் தொகை அதிகரிப்பால், வட்டி கொடுப்புகள் 14 விழுக்காடு அதிகரித்தது.
- மின்வாரியத்திற்கு ₹6,464 கோடி அளவு உயர்த்தி வழங்கப்பட்ட உதவித்தொகையே மின்சக்தி துறையின் வருவாய் செலவினம் 36.77 விழுக்காடு உயர் முக்கிய காரணம் ஆகும்.

- நுகர்பொருள் வழங்கல் துறையில் முன்னர் சேர்க்கப்பட்டிருந்த பொங்கல் பரிசு, தற்போது சேர்க்கப்படாததால் வருவாய் செலவினம் ₹2,559 கோடி (18.59 விழுக்காடு) குறைந்தது.
- வேளாண் பயிர்களுக்கான பிரதம மந்திரி பயிர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் காப்பீடு மானிய செலவு குறைந்ததால் பயிர் பாதுகாப்பு துறையில் ₹2,337 கோடி (17.59 விழுக்காடு) வருவாய் செலவினம் குறைந்தது.
- கிராமப்புற வேலைவாய்ப்பின் கீழ் ஜவஹர் கிராம சம்ரிதி யோஜனா தேசிய திட்டத்தில் ₹1893 கோடி (31.88 விழுக்காடு) செலவு குறைந்து காணப்பட்டது.

2.4.2.2 தவிர்க்க இயலாத செலவு

வருவாய் கணக்கில் மாநில அரசின் தவிர்க்க இயலாத செலவில், வட்டி செலுத்தங்கள், சம்பளங்கள் மற்றும் ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் மீதான செலவுகள் என்பன அடங்கும். அரசின் நிதியிலிருந்து செய்யப்படும் செலவில் இது முன்னுரிமை பெறுகிறது.

மேலே உள்ளதை தவிர, சில நெகிழ்வற்ற செலவினங்கள் உள்ளன. இச்செலவினங்கள், மாறக்கூடிய செலவினமான மூலதன செலவினம் போல் அல்லாமல், சாதாரணமாக மாற்றவோ அல்லது மாற்றப்படவோ முடியாது. வருடாந்திர அடிப்படையில், சட்டப்பூர்வமாக தேவைப்படுபவை ஆகும். பின்வரும் செலவினங்கள் நெகிழ்வற்ற செலவினங்களுக்கு உதாரணங்களாகும்.

- (i) உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகார பகிர்வு - சம்பளம் மற்றும் படிகளுக்கான சட்டப்படியான அதிகார பகிர்வு (மூலதன செலவினத்திற்கான அதிகார பகிர்வு / மாற்றம்)
- (ii) சேம நல நிதிக்கான சட்டப்படியான தேவை - தொகுக்கப்பட்ட கடன் தீர் நிதி, உத்தரவாத மீட்டி நிதி, மாநில பேரிடர் தணிப்பு/பொறுப்பு நிதி போன்றவற்றிற்கான பங்களிப்புகள்.
- (iii) எதிர்பாரா செலவு நிதிக்கு திரும்ப பெறுதல் - ஒரே வருடத்தில் திரும்ப பெறுதல்;
- (iv) சேமநிதி/பிற குழுவிற்கு சட்டப்பூர்வமான மேல்வரி மாற்றம்
- (v) மத்திய நிதி பெறப்பட்டதற்கு எதிராக CSSக்கான மாநில அரசின் பங்களிப்பு - மாநில அரசின் பங்கை SNAகளுக்கு மாற்றுதல்/செலவு செய்தல்
- (vi) வட்டி பெறும் நிதியை முதலீடு செய்து பெறப்படுவது போல் அதன் இருப்புக்கு செலுத்தப்படும் வட்டி, பொது கடன் மீதான வட்டி (சாட்டியது) - வட்டி செலுத்தங்கள்

தவிர்க்க இயலாத செலவின் உயர்வுப் போக்கு காரணமாக, வளர்ச்சி பணிகளுக்கு செலவு செய்ய அரசுக்கு குறைந்த நிதியே இருக்கும். தவிர்க்க இயலாத மற்றும் நெகிழ்வற்ற செலவுகள் மற்றும் கூறுகளின் போக்குகள் அட்டவணை 2.16ல் தரப்பட்டுள்ளன. வருவாய் வகை செலவுகளில் தவிர்க்க இயலாத செலவு விளக்கப்படம் 2.11ல் தரப்பட்டுள்ளது.


அட்டவணை 2.16: தவிர்க்க இயலாத மற்றும் நெகிழ்வற்ற செலவின கூறுகள்

(₹ கோடியில்)

தவிர்க்க இயலாத செலவுகளின் கூறுகள்	2019-20	2020-21	2021-22	2022-23	2023-24
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
சம்பளங்கள் மற்றும் ஊதியங்கள்	47,447	47,333	50,293	56,970	62,170
ஊதிய மானியங்கள்	8,190	8,027	8,416	9,248	9,922
ஓய்வூதியங்கள்	30,202	27,115	26,250	32,177	37,697
வட்டி செலுத்தங்கள்	31,980	36,497	41,564	46,911	53,566
மொத்தம் – தவிர்க்க இயலாத செலவு	1,17,819	1,18,972	1,26,523	1,45,306	1,63,355
நெகிழ்வற்ற செலவுகளின் கூறுகள்					
SDRFலிருந்து செய்யப்பட்ட செலவுகள்	707	1360	1088	329	2,013
SDMFலிருந்து செய்யப்பட்ட செலவுகள்	0	0	0	143	415
மத்திய நிதியிலிருந்து செய்யப்பட்ட வருவாய் வகை செலவுகள் (CSS/CS உள்ளிட்டவை)	22,373	24,859	28,330	27,672	29,059
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகார பகிர்வு (பெருந்தலைப்பு – 3604)	12,182	10,920	13,134	17,397	17,859
மொத்தம் – நெகிழ்வற்ற செலவினம்	35,262	37,139	42,552	45,541	49,346
வருவாய் வகை வரவினத்தில் விழுக்காடு கணக்கில்					
சம்பளங்கள் மற்றும் ஊதியங்கள்	27.19	27.19	24.24	23.37	23.50
ஊதிய மானியங்கள்	4.69	4.61	4.06	3.79	3.75
ஓய்வூதியங்கள்	17.31	15.58	12.65	13.20	14.25
வட்டி செலுத்தங்கள்	18.32	20.97	20.03	19.25	20.24
மொத்தம் – தவிர்க்க இயலாத செலவு	67.51	68.34	60.98	59.60	61.74
நெகிழ்வற்ற செலவு	20.20	21.33	20.51	18.68	18.65
மொத்தம்	87.71	87.67	81.49	78.29	80.39
வருவாய் வகை செலவில் விழுக்காடு கணக்கில்					
சம்பளங்கள் மற்றும் ஊதியங்கள்	22.55	20.02	19.80	20.35	20.07
ஊதிய மானியங்கள்	3.89	3.40	3.31	3.30	3.20
ஓய்வூதியங்கள்	14.35	11.47	10.33	11.49	12.17
வட்டி செலுத்தங்கள்	15.20	15.44	16.36	16.76	17.30
மொத்தம் – தவிர்க்க இயலாத செலவு	55.99	50.33	49.80	51.90	52.74
நெகிழ்வற்ற செலவு	16.76	15.71	16.75	16.27	15.94
மொத்தம்	72.75	66.04	66.55	68.17	68.68
தவிர்க்க இயலாத வருவாய் வகை செலவை தவிர்த்து மற்ற செலவினம் (RE-தவிர்க்க இயலாத-நெகிழ்வற்ற செலவு)	57,354	80,291	84,955	89,117	97,017
வருவாய் வகை செலவில் விழுக்காடு	27.25	33.96	33.44	31.83	31.32
மொத்த செலவினத்தில் விழுக்காடு	23.89	29.38	28.83	27.27	27.02
மானியங்கள்	20,144	25,110	21,689	29,559	37,749
தவிர்க்க இயலாத செலவை தவிர்த்து மற்ற செலவினத்தில் மானியங்களின் விழுக்காடு	35.12	31.27	25.53	33.17	38.91

(ஆதாரம்: உரிய ஆண்டிற்கான நிதி கணக்குகள்)

விளக்கப்படம் 2.11: மொத்த வருவாய் வகை செலவினத்தில் தவிர்க்க இயலாத செலவினத்தில் பங்கு



(ஆதாரம்: அந்தந்த வருடத்திய நிதி கணக்குகள்)

- தவிர்க்க இயலாத செலவினம் (₹1,63,355 கோடி) ₹18,049 கோடி அளவு உயர்ந்தது. இதற்கு முக்கிய காரணம், சம்பளம் மற்றும் ஊதியங்கள் மீதான செலவினம் 9.13 விழுக்காடு (₹5,200 கோடி), ஓய்வூதிய செலவினம் 17.16 விழுக்காடு (₹5,520 கோடி) மற்றும் 'வட்டி செலுத்துங்கள்' 14.19 விழுக்காடு (₹6,655 கோடி) உயர்ந்ததே ஆகும்.
- 2022-23ல் வருவாய் வகை வரவினத்தில் 19.25 விழுக்காடாக இருந்த வட்டி செலுத்தங்கள் 2023-24ல் 20.24, விழுக்காடாக (₹2,64,597 கோடி) இருந்தது. 2022-23ல் வருவாய் வகை செலவினத்தில் 16.36 விழுக்காடாக இருந்த வட்டிச் செலுத்தங்கள் நடப்பாண்டில் 17.30 விழுக்காடாக உயர்ந்தது.
- பெருந்தலைப்பு 3604ல் செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான சட்டபூர்வமான அதிகார பகிர்வு, SDRF, SDMFல் செய்யப்பட்ட செலவு, CSSல் வருவாய் வகை செலவு ஆகியவை நெகிழ்வற்ற செலவினத்தில் அடங்கும். இது, 2019-20 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்தில் வருவாய் வகை செலவினத்தில் 15.71 முதல் 16.76 விழுக்காடாக இருந்தது. மேலும், நெகிழ்வற்ற செலவானது, கடந்த ஆண்டை விட (₹45,541 கோடி) 2023-24ல் 8.36 விழுக்காடு (₹49,346 கோடி) உயர்ந்தது.

2.4.2.3 தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம்

தமிழ்நாடு அரசு தனது பணியாளர்களுக்காக 'வரையறுக்கப்பட்ட பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம்' (DCPS) 1 ஏப்ரல் 2003 முதல் அமல்படுத்தியது. இத்திட்டம் 2003 அல்லது அதற்கு பின் மாநில அரசு பணியில் சேர்ந்தோர் அனைவருக்கும் பொருந்தும். இத்திட்டத்தின் கீழ், பணியாளர்கள் தமது அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10 விழுக்காடு தொகையையும் மாநில அரசு அதற்கு சமமான தொகையையும் செலுத்துவர். இவ்விரண்டு பங்களிப்புகளும் முதலில் பொது கணக்கிற்கு (பெருந்தலைப்பு '8342-117- வரையறுக்கப்பட்ட பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம்' (DCPS)) மாற்றப்படும்.

ஒவ்வொருவருக்கும் (சுமான் அரசு பணியாளர்¹ DCPS கணக்குகளை அரசு தகவல் மையம் பராமரிக்கிறது. அம் மையம் ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்படும் விகிதங்களில் வட்டியை கணக்கிட்டு ஒவ்வொரு பணியாளரின் DCPS கணக்கிலும் வரவு வைக்கிறது.

31 மார்ச் 2003 அல்லது அதற்கு முன்போ பணியில் சேர்ந்த மாநில அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் பிற ஓய்வூதிய பலன்கள் மீதான நடப்பாண்டு செலவு ₹33,890.19 கோடி ஆகும். இது நடப்பாண்டின் மொத்த வருவாய் வகை செலவினமான ₹3,09,717.77 கோடி தொகையில் 10.94 விழுக்காடு ஆகும்.

தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கட்டமைப்பு உருவாக்கப்பட்டதும், ஓய்வூதிய நிகி உருவாக்க முறைமை மர்நாம் மேம்பாட்டு அமைப்பு (PFRDA), தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்மானு தமிழ்நாடு அரசிடம் கோரியது (2008 மற்றும் 2009). தமிழ்நாடு அரசு தேசிய ஓய்வூதிய திட்ட கட்டமைப்பில் சோ மறுக்கடி (2010). ஓய்வூதிய நிகி தொகையை மாநிலத்தின் பொது கணக்கில் வைத்திருக்கும் தற்போதைய முறையையே தொடர்ந்து பின்பற்றுவதான தனது முடிவை நியாயப்படுத்தும் வகையில், நாடாளுமன்றம், PFRDA சட்டத்தை இயற்றாததை அது துவக்கத்தில் சுட்டிக்காட்டியது.

DCPS என்னும் புதிய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வந்த மாநில அரசு, 20 ஆண்டுகள் ஆன பின்னரும், தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேரவில்லை மற்றும் ஒரு நிதி மேலாளரை அமர்த்தவில்லை. மாறாக, மார்ச் 31, 2024 வரையில் நிதியில் சேர்ந்திருந்த ₹75,012.52 கோடி தொகையில், ₹68,264.62 கோடி தொகை (2021-22ல் ₹36,509.99 கோடி, 2022-23ல் ₹20,128.65 கோடி மற்றும் 2023-24ல் ₹11,625.97 கோடி) இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் 'தொகை சேரும் திட்டத்துடன் கூடிய புதிய குழு ஓய்வு பெறும் திட்டம்' என்பதன் கீழ் முதலீடு செய்யப்பட்டது.

LICயிடமிருந்து 2020-21 (₹1,630.48 கோடி) மற்றும் 2021-22 (₹1,995.50 கோடி) ஆண்டுகளுக்காக பெறப்பட்ட வட்டியான ₹3,625.98 கோடி மாநில அரசின் கணக்கில் கொண்டு வரப்பட்டு அதே நிதியில் மறுமுதலீடு செய்யப்பட்டது. எனினும் LICல் செய்யப்பட்ட முதலீடுகளிலிருந்து பெறப்பட்ட வட்டியான ₹8,723.51 கோடி² (2022-23ல் 3,754.51 கோடி மற்றும் 2023-24ல் ₹4,969 கோடி) கணக்களவில் சரிகட்டப்படாமலேயே, ஆயுள் காப்பீடு நிறுவனத்திலேயே மறுமுதலீடு செய்யப்பட்டது. இதனால் ₹8,723.51 கோடி அளவுக்கு வருவாய் வகை வரவினங்கள் குறைத்துக் காட்டப்பட்டது. முன்னதாக, மாநில அரசு DCPS நிதியை LIC மற்றும் கருவூல பத்திரங்கள் இரண்டிலும் முதலீடு செய்தது. ஆனால் இதன் மூலம் கிடைத்த வட்டி பொது சேம நல நிதி வீதத்தை விட குறைவாக இருந்தது. இதைப் பற்றி முந்தைய SFAR அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது. தற்போது, அரசு, DCPS நிதியை LIC ல் மட்டுமே முதலீடு செய்கிறது. இதன் வட்டி வீதம் தற்போதைய சேம நல நிதி வட்டி வீதமான 7.1 விழுக்காடுக்கு இணையாக உள்ளது.

2023-24 ஆண்டில் DCPSன் பணியாளர்கள் மற்றும் அரசு பங்களிப்புகள் முறையே ₹3,906.38 கோடி மற்றும் ₹3,806.62 கோடி ஆகும். NPSல் அரசின் பங்களிப்பு ₹99.76 கோடி அளவுக்கு குறைந்துள்ளதால், வருவாய் செலவினமும் அந்த அளவு குறைவாக காட்டப்பட்டுள்ளது.

நடப்பாண்டில், ₹4,661.32 கோடி (LIC யின் மேலாண்மை கட்டணம் ₹70.10 கோடி உட்பட) 2049-வட்டி கொடுப்புகள் என்ற பெருந்தலைப்பின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டு DCPS நிதியில் வரவு வைக்கப்பட்டது. DCPS

¹ உள்ளாட்சி அமைப்பு பணியாளர்கள் மற்றும் உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் பணியாளர்கள் உட்பட.

² 2022-23 ஆம் ஆண்டுக்கான வட்டித் தொகை துறையால் தெரிவிக்கப்படவில்லை

மீதான வட்டி, 2017-18ல் ₹1,714.87 கோடி என்பதிலிருந்து 2023-24ல் ₹4,661.32 கோடி ஆக உயர்ந்துள்ளது.

2.4.2.4 மானியங்கள்

மானியங்கள், நேரிடையாக வழங்கப்பட்டு, 'மானியங்கள்' (Subsidies) என்ற பொருள் தலைப்பின் கீழ் கணக்கு வைக்கப்படுவது மட்டுமின்றி, மக்களுக்கு சலுகையுடன் கூடிய பொது சேவைகளை அளிப்பதன் மூலம் மறைமுகமாகவும்³ வழங்கப்படுகின்றன. 2019-20 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்தில் வருவாய் வகை வரவுகள் மற்றும் வருவாய் வகை செலவு ஆகியவற்றில் மானியங்களின் விழுக்காடு அட்டவணை 2.17ல் தரப்பட்டுள்ளது.

அட்டவணை 2.17 : 2019-24 காலகட்டத்தில் மானியங்கள் மீதான செலவு

	2019-20	2020-21	2021-22	2022-23	2023-24
மானியங்கள் (₹ கோடியில்)	20,144	25,110	21,689	29,559	37,749
வருவாய் வகை வரவுகளில் மானியங்களின் விழுக்காடு	11.54	14.42	10.45	12.13	14.27
வருவாய் வகை செலவில் மானியங்களின் விழுக்காடு	9.57	10.62	8.54	10.56	12.19

(ஆதாரம்: உரிய ஆண்டிற்கான நிதி கணக்குகள்)

மாநில அரசு 2019-20 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்தில் நேரிடையாக மானியம் வழங்கிய திட்டங்களின் பட்டியல் அட்டவணை 2.18ல் தரப்பட்டுள்ளது.

அட்டவணை 2.18 : மாநில அரசு நேரடி மானியம் வழங்கிய திட்டங்களின் பட்டியல்

(₹ கோடியில்)

திட்டத்தின் பெயர்	2019-20	2020-21	2021-22	2022-23	2023-24
மகளிர் உரிமைத்தொகை	--	--	--	--	7,937
பொது விநியோக திட்டத்திற்கான ஆதரவு	8,363	9,604	9,324	13,277	10,501
வீட்டு நுகர்வோருக்கான கட்டண குறைப்பு காரணமாக TNEBக்கு அளிக்கப்பட்ட இழப்பீடு	3,367	3,518	3,448	5,247	6,905
தொழிற்சாலைகளுக்கான முதலீட்டு ஊக்குவிப்பு மானியம்	2,560	1,290	1,559	1,404	505
மாணவர்களுக்கான பேருந்து கட்டண சலுகை மீதான சமூக செலவை ஈடுகட்டுதல்	1,275	3,430	1,289	1,367	1,500
பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்திற்கான இழப்பை ஈடுகட்டுதல்	--	--	1,217	2,729	3,000
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவச கைத்தறி துணிகள் வழங்குதல்	484	479	488	770	500
விசைத்தறி நெசவாளர்கள் சார்பில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தொகை செலுத்துதல்	336	384	371	375	496
வேளாண் இடுபொருட்களுக்காக விவசாயிகளுக்கு மானியம்	183	1	--	--	--
பிற மானியங்கள்	3,576	6,404	3,993	4,390	6,405
மொத்தம்	20,144	25,110	21,689	29,559	37,749

(ஆதாரம்: அந்தந்த ஆண்டிற்கான நிதி கணக்குகள்)

³ தொடர்புடைய பெருந்தலைப்பின் கீழ் "11- மானியங்கள்" என்ற பொருள் தலைப்பின் கீழ் பதிவு செய்யப்படாத மானியங்கள் 'மறைமுக மானியங்கள் ஆகும்'

2022-23ல் ₹29,559 கோடியாக இருந்த நேரடி மானியங்கள் 2023-24ல் முந்தைய ஆண்டை விட 27.71 விழுக்காடு உயர்ந்து ₹37,749 கோடியானது. இந்த உயர்வுக்கு 'மகளிர் உரிமை தொகை திட்டம்' அறிமுகம் செய்யப்பட்டதே முக்கிய காரணமாகும்.

மறைமுக மானியங்கள்

சமூக மற்றும் பொருளாதார பொருட்கள்/சேவைகளை அரசு அதன் அடக்கவிலையிலிருந்து குறைத்து வழங்கும் போது மறைமுக மானியங்கள் ஏற்படுகின்றன. இது நேரடியாகவோ அல்லது பொருளாகவோ அல்லது சலுகை விலையாகவோ வழங்கப்படலாம். 2023-24ல் பொருளாக வழங்கப்பட்ட முக்கிய மறைமுக மானியங்கள் அட்டவணை 2.19ல் கொடுக்கப்பட்டுள்ளன.

அட்டவணை 2.19: 2023-24ல் பொருளாக கொடுக்கப்பட்ட மறைமுக மானியங்களின் விவரங்கள்

திட்டத்தின் பெயர்	(₹ கோடியில்) 2023-24
இலவச மிதிவண்டி வழங்குதல்	511.62
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கருணை மானியம்	247.75
தரமான விதைகளை உற்பத்தி செய்து விநியோகித்தல்	26.74
இலவச உணவு மற்றும் துணி வழங்குதல்	7.18
காது கேளாதோர் மற்றும் பார்வை குறைபாடு உள்ளோருக்கு பல்திறன் அலைபேசி வழங்குதல்	6.40
தையல் இயந்திர விநியோக திட்டம்	2.08
பெரு மொத்தம்	801.77

(ஆதாரம்: நிதி கணக்குகள் 2023-24)

₹801.77 கோடி மதிப்பிலான மிதிவண்டி, தரமான விதைகள், தையல் இயந்திரங்கள் போன்ற சில மறைமுக மானியங்கள், மானியங்கள் என்பதற்கு மாறாக, உதவி மானியங்கள் என தவறுதலாக வகைப்படுத்தப்பட்டன. இது குறித்து முந்தைய SFARகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2.4.2.5 சிறு தலைப்பு - 911ன் கீழ் மிகையாக கொடுத்த தொகையை திருப்பி செலுத்துதல்

கணக்கு கட்டுப்பாட்டு அலுவலரால் (CGA) வெளியிடப்பட்ட 'மத்திய மற்றும் மாநிலங்களுக்கான பெரு மற்றும் சிறு தலைப்பு விவரங்கள் (LMMH), பத்தி 3.10ன் படி, கடந்த வருடங்களில் நிகழ்ந்த மிகை கொடுப்புகளை திருப்பிச் செலுத்த, சம்பந்தப்பட்ட பெரும்/துணை -பெருந் தலைப்பின் கீழ் 'கழிக்க -மிகையாக கொடுத்த தொகையை திருப்பிச் செலுத்துதல்' (சிறு தலைப்பு 911) என்ற தனி தலைப்பின் கீழ் பதிய வேண்டும். இது, நிதியொதுக்க கணக்குகளில் செயல்பாட்டு பெரு/துணை-பெருந் தலைப்பின் கீழுள்ள மொத்த செலவினம் பாதிக்கப்படாத வகையில் இருக்க வேண்டும்.

நடப்பாண்டில், கடந்த ஆண்டுகளில் செலவழிக்கப்படாத 730 கணக்குத் தலைப்புகளிலிருந்து ₹3,943.79 கோடி '911-மிகையாக கொடுத்த தொகையை திருப்பி செலுத்துதல்' என்ற தலைப்பின் கீழ் அரசு கணக்கில் திருப்பிச் செலுத்தப்பட்டது. இதில், முழுவதும் மத்திய அரசு ஆதரவளிக்கும் திட்டங்களான 17 திட்டங்களின் கீழ் ₹12.42 கோடியும், மத்திய மாநில

அரசுகள் பொறுப்பேற்கும் திட்டங்களான 109 திட்டங்களின் கீழ் ₹1,135.36 கோடியும் அடங்கும். 119 திட்டங்களில் (₹3,878.41 கோடி). ஒரு கோடிக்கும் மேலான செலுத்துகைகள், மொத்த செலுத்துகைகளில் 98.34 விழுக்காடாக இருந்தது. (இணைப்பு 2.3). பெருமளவு செலுத்துகைகள் மேற்கொள்ளப்பட்ட மூன்று திட்டங்கள்:

- (1) PMFBYன் கீழ் காப்பீடு மானியத்திற்கான மாநில அரசின் பங்கு (₹1,227.37 கோடி).
- (2) NFSA 2013ன் கீழ் மாநிலங்களுக்கு இடையே உணவுப்பொருள் போக்குவரத்து மற்றும் நியாய விலை கடைக்காரர்களின் லாபம்-மாநிலத்தின் பங்கு (₹452.69 கோடி).
- (3) 'விவசாயிகளின் பயிர்கடனுக்கான வட்டி குறைப்புக்காக கூட்டுறவு நிறுவனங்களுக்கு வட்டி மானியம்' (₹225.68 கோடி).

விவசாயிகளின் பயிர்கடனுக்கான வட்டி குறைப்புக்காக கூட்டுறவு நிறுவனங்களுக்கு வட்டி மானியம்' என்ற திட்டத்தில் ('2425.00.108.KD'), 2014-15 முதல் 2023-24 கால கட்டத்தில் செய்யப்பட்ட மொத்த செலவான ₹2,244.09 கோடியில், ₹1,216.68 கோடி சிறு தலைப்பு 911ன் கீழ் அரசு கணக்கிற்கு செலுத்தப்பட்டது. இது, பணம் எடுக்கப்பட்ட கணக்கு ஆண்டில், உள்ளபடியான செலவினம் கூட்டிக்காட்டப்பட்டதை உணர்த்துகிறது. அதுமட்டுமல்லாமல், அந்த ஆண்டுகளில் வருவாய் வகை செலவினமும், வருவாய் பற்றாக்குறையும் அந்த அளவிற்கு கூடுதலாக காட்டப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது. மேலும், இந்த திட்டங்களுக்கான செலவினமும் தவறாக காட்டப்பட்டுள்ளது.

2.4.2.6 மாநில நிதி குழு - GST இழப்பீட்டை உள்ளாட்சி அமைப்புகளுடன் பகிராமை

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 243-I மற்றும் 243-Y ஆகிய பிரிவுகளில் உள்ளபடி, அரசியலமைப்பு சட்டத் திருத்தப்பிரிவு 73 மற்றும் 74 மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆண்டுக்குள்ளும் அதன்பிறகு ஒவ்வொரு ஐந்து ஆண்டு முடிந்த பின்பும் மாநில அரசு நிதிக்குழுவை SFC அமைப்பது கட்டாயமாகும். உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையை ஆராய்ந்து மேதகு ஆளுநரிடமும், மேதகு முதல்வரிடமும் அறிக்கையை மாநில நிதிக்குழு கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். மாநில நிதி குழுவின் அறிக்கை மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையின் விளக்க குறிப்பாணையுடன் அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அந்தந்த மாநில நிதி குழுவால் பரிந்துரைக்கப்பட்டு அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விழுக்காடு வீதத்தை அடிப்படையாக கொண்டு அரசாங்கத்தின் மூன்றாம் நிலை அதாவது நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள், மாநில சொந்த வரி வருவாயில் இருந்து மானியங்களை பெறும். மாநில அரசு ஆறு மாநில நிதி குழுக்களை அமைத்தது மற்றும் எல்லா மாநில நிதி குழு பரிந்துரைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கைகளையும் சட்டசபையில் வைத்தது.

அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட 2017-18 முதல் 2021-22 வரையிலான காலகட்டத்திற்கான 5வது மாநில நிதி குழுவின் அறிக்கை, (டிசம்பர் 2016) பத்தி 10.20 பரிந்துரையின் படி, GSTயை நடைமுறைப்படுத்தியதால் ஏற்படும் வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட மத்திய அரசிலிருந்து பெறப்படும் இழப்பீட்டில் 10 விழுக்காட்டை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டும் என பரிந்துரைத்தது. இந்த பரிந்துரை அரசால்

ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மார்ச் 2017ல் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

2018-19 முதல் 2023-24 வரையிலான கடந்த ஆறு ஆண்டுகளில் அட்டவணை 2.19(அ)ல் விவரிக்கப்பட்டவாறு ₹50,700.60 கோடி பெறப்பட்டு அதில் ஐந்தாவது SFC ஆல் பரிந்துரைக்கப்பட்டு அரசால் ஒப்புக்கொள்ளப்பட்டவாறு 10 விழுக்காடு உள்ளடக்கி அமைப்புகளுக்கு பகிர்வு செய்யப்படவில்லை என்பது நிதி மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளின் பதிவுருக்களை ஆய்வு செய்ததில் தெரிய வந்தது.

அட்டவணை 2.19 (அ) : இந்திய அரசால் விடுவிக்கப்பட்ட GST இழப்பீடு.

(₹ கோடியில்)

ஆண்டு	இந்திய அரசால் தமிழக அரசுக்கு விடுவிக்கப்பட்ட GST இழப்பீடு	SFC பரிந்துரைகள் மற்றும் அரசால் ஒப்புக்கொள்ளப்பட்ட படி உள்ளடக்கி அமைப்புகளுக்கு விடுவிக்கப்பட வேண்டிய 10விழுக்காடு GST இழப்பீடு
2018-19	3,151.00	315.10
2019-20	8,922.03	892.20
2020-21	10,602.83	1,060.28
2021-22	7,235.80	723.58
2022-23	16,214.83	1,621.48
2023-24	4,574.20*	457.42
மொத்தம்	50,700.69	5,070.06

* பொருட்கள் மற்றும் சேவை வரி காரணமாக ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடு செய்ய மாநில அரசுக்கு அளிக்கப்பட்ட 2021-22 க்கான ₹3,529.28 கோடி , 2018-19 க்கான ₹3.31 கோடி மற்றும் ஏப்ரல் 2022 முதல் ஜூன் 22 வரை ₹1,041.60 கோடி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

இவ்வாறாக அரசால் ஒப்புக்கொள்ளப்பட்டபடி GST இழப்பை பகிர்ந்து கொள்ளாததால் உள்ளடக்கி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய தொகை கிடைக்காமல் போனதுடன் அந்த அளவுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட பணிகளையும் செய்ய இயலாமல் போனது. இறுதி கலந்தாய்வு கூட்டத்தில் துறை இதை ஒப்புக்கொண்டது.

2.4.3 மூலதன வகை செலவு


மூலதன வகை செலவு என்பது முக்கியமாக சாலைகள், கட்டடங்கள் போன்ற நிலையான சொத்துகளை உருவாக்குவதற்காக செய்யப்படும் செலவு ஆகும். மூலதன வகை செலவு வரவு- செலவு திட்ட ஒதுக்கீடு மற்றும் அதற்கு அப்பாற்பட்ட வகையிலான முறைகள் மூலம் செய்யப்படுகிறது. அண்மைக் காலங்களில் உள்கட்டமைப்பு தேவைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளதால், மூலதன வகை செலவின் பெரும்பகுதியை மேற்கொள்ள சிறப்பு நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இவ்வாண்டில் அரசு மூலதன வகையில் ₹40,500 கோடி செலவிட்டது. இது முந்தைய ஆண்டைவிட ₹970 கோடி (2.45 விழுக்காடு) கூடுதல் ஆகும். இத்தொகை திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மதிப்பீடான ₹42,532 கோடிக்கு எதிராக செலவிடப்பட்டதாகும். இது GSDPல் 1.49 விழுக்காடாகும் மற்றும் பொதுகடன் வரவுகளில் 30.78 விழுக்காடாகும். இது, பொதுகடன் வரவுகள் பற்றாக்குறைகளை எதிர்கொள்வதற்கும்

அல்லது கடன்களை திருப்பிச் செலுத்தவும் பயன்படுத்தப்பட்டது என எடுத்துரைக்கின்றது.

எனினும், மொத்த செலவுடன் ஒப்பிட்டால், மூலதன வகை செலவானது முந்தைய ஆண்டை விட 0.82 விழுக்காடு குறைந்தது. 2019-20 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்தில் இருந்த மூலதன வகை செலவின் போக்கு விளக்கப்படம் 2.12ல் தரப்பட்டுள்ளது.

விளக்கப்படம் 2.12: மாநிலத்தின் மூலதன வகை செலவு



(ஆதாரம்: உரிய ஆண்டிற்கான நிதி கணக்குகள்)

2.4.3.1 மூலதன வகை செலவில் முக்கிய மாற்றங்கள்

2022-23 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023-24ல் மூலதன வகை செலவில் இருந்த முக்கிய மாற்றங்கள் அட்டவணை 2.20ல் கொடுக்கப்பட்டுள்ளன.

அட்டவணை 2.20: மூலதன வகை செலவில் முக்கிய மாற்றங்கள்

(₹ கோடியில்)

பெருந்தலைப்பு	விவரம்	2022-23	2023-24	கூடுதல் / குறைவு(-)
4215	குடிநீர் வழங்கல் மற்றும் துப்புரவுக்கான மூலதன செலவு	2,477.64	4,492.54	2,014.90
5054	சாலைகள் மற்றும் மேம்பாலத்திற்கான மூலதன செலவு	14,414.16	16,147.95	1,733.79
4202	கல்வி, விளையாட்டு கலை மற்றும் பண்பாட்டுக்கான மூலதன செலவு	586.31	1,009.55	423.24
4211	குடும்ப நலனுக்கான மூலதன செலவு	174.48	573.86	399.38
4404	பால் வளத்துக்கான மூலதன செலவு	43.47	289.31	245.84
4059	பொது பணிகளுக்கான மூலதன செலவு	821.52	496.19	(-) 325.33
4250	இதர சமூக பணிகளுக்கான மூலதன செலவு	626.56	126.26	(-) 500.30
4210	மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்திற்கான மூலதன செலவு	1,201.20	642.16	(-) 559.04
5055	சாலை போக்குவரத்துக்கான மூலதன செலவு	1,639.85	668.71	(-) 971.14
4217	நகர்ப்புற மேம்பாட்டுக்கான மூலதன செலவு	8,210.71	6,414.50	(-) 1,796.21

(ஆதாரம்: உரிய ஆண்டிற்கான நிதி கணக்குகள்)

நகர்ப்புற குடி நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் ₹527.26 கோடி செலவில் சென்னை போளூரில், 400 MLD கொள்ளவுடன் எதிர் சவ்வூடு பரவல் மூலம் கடல் நீரை குடிநீராக்கும் (SWRO) தொழிற்சாலை அமைத்தது மற்றும், கிராமப்புற நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் ஜல் ஜீவன் திட்டப் பணியை ₹1,635.14 கோடி செலவில் செயற்படுத்தியதும் 4215 - குடிநீர் வழங்கல் மற்றும் துப்புரவுக்கான மூலதன செலவு உயர்ந்திட முக்கிய காரணமாகும். சாலைகள் மற்றும் பாலங்கள் (₹1,733.79 கோடி) மற்றும் கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு (₹423.24 கோடி) ஆகியவற்றிலும் செலவினம் அதிகரித்துக் காணப்பட்டது. ஆனால், நகர்ப்புற மேம்பாடு (21.88 விழுக்காடு) சாலை போக்குவரத்து (59.22 விழுக்காடு) மற்றும் மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம் (46.54 விழுக்காடு) ஆகிய துறைகளில் செலவினம் கணிசமாக குறைந்து காணப்பட்டது.

2.4.3.2 மூலதன வகை செலவின் தரம்

நிதி பொறுப்புடைமை மற்றும் வரவு செலவு திட்ட மேலாண்மை என்ற கட்டமைப்பில், மாநிலம், நிதி பற்றாக்குறையை குறைந்த அளவில் வைத்திருக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல் வருவாய் பற்றாக்குறையை அறவே அகற்ற வேண்டும் என்றும் மூலதன செலவினம் / முதலீடு (கடன்கள் மற்றும் முன்பணங்கள் உட்பட) ஆகியவற்றை தனது சொந்த வருவாய் ஆதாரங்களை கொண்டே செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாநில அரசு தான் வாங்கிய கடன்களை சரிக்கட்ட மறைமுக மானியங்கள் என்ற வகையில் தனது வரவு -செலவு திட்டத்தில் சுமையை புகுத்தாமல் தனது முதலீடுகளிலிருந்து போதிய ஆதாயங்களை பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நடப்பாண்டில் அரசு மேற்கொண்ட முதலீடுகள் மற்றும் மூலதன வகை செலவின் மீதான பரந்த பகுப்பாய்வு முடிவுகளை (அறிக்கையின் இப்பகுதி) முந்தைய ஆண்டு ஒப்பிட்ட வகையில் தெரிவிக்கிறது.

(i) நிறுவனங்கள், கழகங்கள் மற்றும் பிற அமைப்புகளில் செய்யப்பட்ட முதலீடுகளின் தரம்

2023-24 நிதி கணக்குகளின்படி, மாநில அரசு, ஒரு சட்டமுறை கழகம், 57 அரசு நிறுவனங்கள், இரண்டு கூட்டுப் பங்கு நிறுவனங்கள் மற்றும் 49 கூட்டுறவு அமைப்புகளில் ₹45,009.84 கோடி முதலீடு செய்திருந்தது.

அரசால் செய்யப்பட்ட முதலீடுகளின் விவரங்கள் கீழே உள்ள அட்டவணை 2.21ல் கொடுக்கப்பட்டுள்ளன.

அட்டவணை 2.21: அரசால் செய்யப்பட்ட முதலீடுகள்

வரிசை எண்	விவரம்	நிறுவனங்களின் எண்ணிக்கை	ஆண்டு இறுதியில் முதலீடு (₹ கோடியில்)
1	தமிழ்நாடு சேமிப் கிடங்கு நிறுவனம்	1	3.81
2	அரசு நிறுவனங்கள்	57	44,528.71
3	கூட்டு பங்கு நிறுவனங்கள்	2	0.71
4	கூட்டுறவு அமைப்புகள்	49	476.61
	மொத்தம்	109	45,009.84

(ஆதாரம்: நிதி கணக்குகள்)

கடந்த ஐந்தாண்டு காலத்தில் (2019-20 முதல் 2023-24 வரை) முதலீடுகளிலிருந்து பெறப்பட்ட சராசரி வருமானம் 0.73 விழுக்காடு மட்டுமே, இதே காலகட்டத்தில் அரசு தான் வாங்கிய கடன்களுக்கு சராசரியாக 7.64 விழுக்காடு வட்டி செலுத்தியது. இக்கணிசமான வேறுபாட்டினால், முக்கிய இனங்களுக்கு நிதி ஒதுக்க தேவையான நிதி ஆதாரத்தைக் குறைப்பதுடன் நிதி நிலையில் கடினமான சூழலையும் ஏற்படுத்தியது.

2019-20 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்தில் ஆண்டு முடிவில் இருந்த முதலீடுகள் மற்றும் அவற்றின் மூலம் பெறப்பட்ட வருமானம் பற்றிய விவரங்கள் அட்டவணை 2.22ல் தரப்பட்டுள்ளன.

அட்டவணை 2.22: முதலீடுகளிலிருந்து பெறப்பட்ட வருமானம்

முதலீடு/வருமானம்/கடன்கள் மீதான செலவு	2019-20	2020-21	2021-22	2022-23	2023-24
ஆண்டு இறுதியில் முதலீடு (₹ கோடியில்)	39,866	41,578	42,167	44,526	45,010
ஆண்டு இறுதியில் கடன்கள் * (₹கோடியில்)	4,23,743	5,12,555	5,96,331	6,77,255	7,58,087
வருமானம் (₹ கோடியில்)	160	174	256	294	700
வருமானம் (விழுக்காடு)	0.40	0.42	0.61	0.66	1.56
அரசு வாங்கிய கடன்களுக்காக செலுத்திய சராசரி வட்டி வீதம் (விழுக்காடு)	8.07	7.80	7.50	7.37	7.46
செலுத்தப்பட்ட வட்டி வீதத்திற்கும் வருமான வீதத்திற்கும் இடையே வேறுபாடு (விழுக்காடு)	(-) 7.67	(-) 7.38	(-) 6.89	(-) 6.71	(-) 5.90
அரசு வாங்கிய கடன்களுக்கான வட்டிக்கும் முதலீடுகளிலிருந்து பெற்ற வருமானத்திற்கும் இடையே வேறுபாடு (₹ கோடியில்) #	3,057.72	3,068.46	2,905.31	2,987.69	2,655.59

ஆண்டு இறுதியில் முதலீடு X வட்டி வீதத்திற்கும் வருமானத்திற்கும் இடையே வேறுபாடு

* பொருட்கள் மற்றும் சேவை வரி இழப்பீட்டிற்கு மாற்றாக மாநிலத்திற்கு வழங்கப்பட்ட கடன்களை மாநில அரசு அதனுடைய ஆதாரத்திலிருந்து திரும்ப செலுத்தாது. எனவே நிலுவையிலுள்ள கடன்களில் 2020-21ல் ₹6,241 கோடியும் 2021-22, 2022-23 மற்றும் 2023-24ல் ₹14,336 கோடி எடுத்துக்கொள்ளப்படவில்லை.

(ஆதாரம்: அந்தந்த ஆண்டிற்கான நிதி கணக்குகள்)

2023-24ம் ஆண்டில், அரசு, மாநில போக்குவரத்து கழகங்களில் ₹396.90 கோடி மற்றும் தமிழ்நாடு மாநில தொழில் வளர்ச்சி கழகத்தில் (வரையறுக்கப்பட்டது) 100 கோடியும் முதலீடு செய்ததால் அரசு முதலீடு அதிகரித்துக் காணப்பட்டது

முதலீடு தொகை தொடர்பாக அரசுக்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இடையே வேறுபாடு

நிதி கணக்குகளின் விவர அறிக்கை 19ல் நிறுவனங்கள், கழகங்கள் தொடர்பான அரசு முதலீடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. விவர அறிக்கை 16ல் அரசின் மூலதன செலவுகள் சிறு /துணை தலைப்புகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். 23 நிறுவனங்கள் /கழகங்களின் மூலதன விவரங்கள் குறித்து நிதி கணக்குகள் விவர அறிக்கை பிரிவு 2ல் தெரிவிக்கப்பட்டவையும், நிதி கணக்குகள் விவர அறிக்கை 16ல் குறிப்பிடப்பட்டவையும் வேறுபட்டிருந்தன (இணைப்பு 2.4) பெருமளவிலான வேறுபாடுகள். (i) தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம். (ii) தமிழ்நாடு சர்க்கரை நிறுவனம்

(வரையறுக்கப்பட்டது). (iii) தமிழ்நாடு மாநில போக்குவரத்து மேம்பாட்டு நிதி நிறுவனம் (வரையறுக்கப்பட்டது). (iv) சென்னை மெட்ரோ ரயில் மற்றும், (v) தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (மதுரை) ஆகியவை தொடர்பானதாகும்.

நிதி கணக்குகள், அரசு முதலீடுகளின் உண்மை நிலையை உணர்த்தும் வகையில், பொதுத்துறை நிறுவனங்களுடன் வேறுபாடுகளை ஒத்திசைவு செய்ய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(ii) கடந்த ஐந்து ஆண்டுகளில் வழங்கப்பட்ட மற்றும் மீளப் பெறப்பட்ட கடன்கள்

சுட்டுறவு சங்கங்கள் மற்றும் நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் தவிரவும், அந்த நிறுவனங்களுள் பலவற்றுக்கு, அரசு, கடன்கள் மற்றும் முன்பணங்களும் தந்து வந்துள்ளது.

மார்ச் 31, 2024 நிலையில் நிலுவையில் இருந்த கடன்கள் மற்றும் முன்பணங்கள், கடந்த ஐந்து ஆண்டுகளில் வட்டி வரவுகள் மற்றும் செலுத்தப்பட்ட வட்டி ஆகியன பற்றிய விவரங்களை அட்டவணை 2.23ல் அளிக்கிறது.

அட்டவணை 2.23: நிலுவையில் இருந்த கடன்கள் மற்றும் முன்பணங்கள்

(₹ கோடியில்)

வழங்கப்பட்ட மற்றும் மீளப்பெறப்பட்ட கடன்கள்	2019-20	2020-21	2021-22	2022-23	2023-24
ஆண்டு துவக்கத்தில் நிலுவையில் இருந்த கடன்கள்	41,359	39,997	38,587	36,872	43,055
இவ்வாண்டில் அளிக்கப்பட்ட கடன் தொகை	4,022	3,835	3,640	7,261	8,845
இவ்வாண்டில் மீள பெறப்பட்ட கடன் தொகை	5,384	5,245	5,355	1,078	4,024
ஆண்டு இறுதியில் நிலுவையில் இருந்த கடன்கள்	39,997	38,587	36,872	43,055	47,876
நிகர சுடுதல்	(-) 1,362	(-) 1,410	(-) 1,715	6,183	4,821
பெறப்பட்ட வட்டி	4	346	320	372	1,093
அரசு வழங்கிய கடன்கள் மற்றும் முன்பணங்களின் நிலுவை தொகையில் வட்டி வரவுகளின் விழுக்காடு	0.01	0.88	0.85	0.93	2.40
அரசு வாங்கிய நிலுவையிலுள்ள கடன்களுக்காக செலுத்தப்பட்ட (சராசரி) வட்டி வீதம் (விழுக்காட்டில்)	8.07	7.80	7.50	7.37	7.46
செலுத்தப்பட்ட வட்டி மற்றும் பெறப்பட்ட வட்டி ஆகியவற்றின் வீதங்களிடையே வேறுபாடு (விழுக்காடு)	8.06	6.86	6.60	6.44	5.06

(ஆதாரம்: உரிய ஆண்டிற்கான நிதி கணக்குகள்)

(iii) முடிவுறா திட்டங்களில் செய்யப்பட்ட மூலதனம்

31 மார்ச் 2024 அன்றுள்ளவாறு, முடிவுறா திட்டங்களின் ஆண்டு வாரியான விவரங்கள் அட்டவணை 2.25லும், துறை வாரியான விவரங்கள் அட்டவணை 2.24லும் தரப்பட்டுள்ளன.

அட்டவணை 2.24: துறை வாரியான முடிவுறா திட்டங்களின் விவரங்கள்

(₹ கோடியில்)

துறை	முடிவுறா திட்டங்களின் எண்ணிக்கை*	எதிர்நோக்கப்பட்ட செலவு	நடப்பாண்டில் செய்யப்பட்ட செலவு
கட்டடங்கள்	53	452.44	223.53
நீர்பாசனம்	130	3,662.49	706.31
சாலைகள் மற்றும் மேம்பாலங்கள்	500	11,071.25	2,062.59
ஏனையவை	49	969.38	394.97
மொத்தம்	732	16,155.56	3,387.40

அட்டவணை 2.25 முடிவுறா திட்டங்களின் வயது வாரியான விவரம்

(₹ கோடியில்)

ஆண்டு	முடிவுறா திட்டங்களின் எண்ணிக்கை *	எதிர்நோக்கப்பட்ட செலவு	நடப்பாண்டில் செய்யப்பட்ட செலவு
< 1 ஆண்டு	594	8,691.06	2,441.68
> 1 ஆண்டு	105	6,621.68	881.69
> 2 ஆண்டுகள்	17	557.34	35.08
> 3 ஆண்டுகள்	2	3.61	0.00
> 4 ஆண்டுகள்	3	61.36	13.25
> 5 ஆண்டுகள்	6	90.34	15.10
> 6 ஆண்டுகள்	--	--	--
> 7 ஆண்டுகள்	5	130.17	0.60
	732	16,155.56	3,387.40

* 31 மார்ச் 2024க்குள் முடிக்கப்பட வேண்டிய திட்டங்கள் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளன

(ஆதாரம்: நிதிக் கணக்குகள் 2023-24)

முடிவுறா திட்டங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 167 என்பதற்கு மாறாக, இந்த ஆண்டு 732 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ₹220.51 கோடி மதிப்பிலான 11 திட்டங்கள் 5 ஆண்டுகளுக்கு மேலும் ₹81.10 கோடி மதிப்பிலான 2 திட்டங்கள் மற்றும் ₹139.41 கோடி மொத்த மதிப்பிலான 9 திட்டங்கள் நீர் பாசனம் மற்றும் கட்டடங்கள் துறையில் தாமதமாவதை அறிய முடிகிறது. திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க தவறும் பட்சத்தில் திட்ட செலவு கூடுவதுடன் சமூகத்திற்கு இத்திட்டத்தினால் கிடைக்கும் பயன்கள் காலதாமதமாகும். கால மற்றும் செலவு விரயத்தை தடுக்கும் பொருட்டு, மேற்சொன்ன திட்டங்களை விரைந்து முடிக்க திறன்பட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

சேம நிதியிலிருந்து மூலதன செலவு செய்யப்பட்டமை

நிதி கணக்குகளில் தெரிவிக்கப்பட்ட மூலதன வகை செலவு (₹40,500.20 கோடி), சேம நிதியிலிருந்து செலவிடப்பட்ட தொகையை (₹7.38 கோடி) கழித்தபின் உள்ள நிகர தொகையை குறிக்கும்.

2.4.4 செலவு முன்னுரிமைகள்

மனித வள வளர்ச்சி நிலைகளை உயர்த்துவதற்கு, மாநிலங்கள், கல்வி, நலவாழ்வு போன்ற முக்கிய சமூக பணிகள் மீதான தமது செலவை உயர்த்த

வேண்டும். ஒரு குறிப்பிட்ட பிரிவிற்கான ஒதுக்கீடு தேசிய சராசரி ஒதுக்கீட்டைவிட குறைவாக இருந்தால், அப்பிரிவிற்கான நிதி முன்னுரிமை (மொத்த செலவில் அப்பிரிவிற்கான ஒதுக்கீட்டின் விகிதம்) குறைவாக உள்ளது என பொருள்படும். மொத்த செலவில் இத்தகைய சவறுகளின் விகிதம் அதிகமாக இருப்பின், செலவின் தரம் மேம்பட்டதாக கருதப்படும். நலவாழ்வு, கல்வி மற்றும் மூலதன வகை செலவு தொடர்பான மாநிலத்தின் செலவு முன்னுரிமை பற்றிய விவரங்கள் அட்டவணை 2.26ல் தரப்பட்டுள்ளன.

அட்டவணை 2.26: செலவு முன்னுரிமைகள்

(விழுக்காட்டில்)

	மொத்த செலவு / GDP	மூலதன வகை செலவு / மொத்த செலவு	கல்வி மீதான செலவு / மொத்த செலவு	நலவாழ்வு மீதான செலவு / மொத்த செலவு
பொது வகை மாநிலங்கள் (2019-20)	15.88	14.02	15.79	5.25
தமிழ்நாடு (2019-20)	13.77	12.35	15.98	5.13
பொது வகை மாநிலங்கள் (2023-24)	15.66	16.50	14.36	5.71
தமிழ்நாடு (2023-24)	13.19	13.74	12.82	4.95


(ஆதாரம்: GDPக்கு மத்திய புள்ளியியல் அலுவலகம் மற்றும் பொருளாதார ஆலோசகரின் தரவு)

2.4.5 குறுந்தலைப்பு வாரியான செலவு

இவ்வாண்டில் செய்யப்பட்ட குறுந்தலைப்பு வாரியான செலவு விளக்கப்படம் 2.13ல் தரப்பட்டுள்ளது.

விளக்கப்படம் 2.13: குறுந்தலைப்பு வாரியான செலவு

(விழுக்காட்டில்)



(ஆதாரம்: நிதி கணக்குகள் 2023-24)

நடப்பாண்டில் ஊதியங்கள் மற்றும் படிகள், ஓய்வூதியம் மற்றும் வட்டி ஆகிய பொறுப்புகள் தொடர்பான செலவு மொத்த வருவாய் வகை மற்றும் மூலதன

செலவில் 47.35 விழுக்காடு ஆகும். மொத்த செலவில் 11.56 விழுக்காடு மட்டுமே மூலதன செலவாக செய்யப்பட்டதால் அரசு மூலதன செலவிற்கு தகுந்த முன்னுரிமை தரவில்லை. 11.56 விழுக்காடு மூலதன செலவில் பெரும் பணிகள் மீதான செலவில் 9.82 விழுக்காடும் பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்ய 1.36 விழுக்காடும் செலவிடப்பட்டன.

2.5 பொது கணக்கு

சிறு சேமிப்பு, வருங்கால வைப்பு நிதி, சேமநிதிகள், வைப்பு தொகைகள், அநாமத்து, செலுத்தங்கள், பேன்றவை தொடர்பான வரவு- செலவு நடவடிக்கைகள் தொகுதியின் பகுதிகளாக சேராமல் அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 266(2)ன் படி அமைக்கப்பட்ட பொது கணக்கின் கீழ் வைக்கப்படும். இவை மாநில சட்டமன்றத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டவை அல்ல. இவ்வினங்களில் அரசு ஒரு வங்கியாளர் போன்று செயல்படும். இக்கணக்கின் கீழ் வழங்கப்பட்டது போக மீதமுள்ள தொகை அரசின் பல்வேறு பயன்பாட்டுக்கு கிடைக்கும்.

2.5.1 பொது கணக்கின் நிகர இருப்புகள்

மாநிலத்தின் பொது கணக்கில் இருந்த பகுதிவாரியான நிகர இருப்புகள் அட்டவணை 2.27ல் தரப்பட்டுள்ளன.

அட்டவணை 2.27: பொது கணக்கில் 31 மார்ச் அன்று இருந்த பகுதிவாரியான நிகர இருப்பு
(₹ கோடியில்)


பகுதி	துணை பகுதி	2019-20	2020-21	2021-22	2022-23	2023-24
I. சிறு சேமிப்பு, வருங்கால வைப்பு நிதி போன்றவை	சிறு சேமிப்பு, வருங்கால வைப்பு நிதி போன்றவை.	(-) 26,475.22	(-) 29,352.41	(-) 32,032.78	(-) 33,884.02	(-) 35,199.41
J. சேம நிதிகள்	(அ) வட்டியுடன் கூடிய சேமநிதிகள்	(-) 113.42	(-) 113.42	(-) 113.42	(-) 1,198.57	(-) 134.23
	(ஆ) வட்டி ஈட்டாத சேம நிதிகள்	(-) 2,044.94	(-) 2,030.89	(-) 2,273.04	(-) 2,212.12	(-) 2932.33
K. வைப்பு தொகைகள் மற்றும் முன்பணங்கள்	(அ) வட்டியுடன் கூடிய வைப்பு நிதிகள்	(-) 9,323.98	(-) 8,014.50	(-) 7643.95	(-) 9,992.02	(-) 9,875.27
	(ஆ) வட்டி ஈட்டாத வைப்பு நிதிகள்	(-) 15,235.43	(-) 22,096.51	(-) 26,667.81	(-) 28,410.75	(-) 20,355.71
	(இ) முன்பணங்கள்	7.67	7.64	7.62	7.57	7.57
L. அநாமத்து மற்றும் பல்வகை	(ஆ) அநாமத்து	(-) 283.10	29.01	57.60	131.71	115.53
	(இ) பிற கணக்குகள்	3,692.59	5,841.15	15,108.59	14,402.40	10,460.59
	(ஈ) அயல்நாட்டு அரசுகளுடனான கணக்குகள்	1.24	1.24	1.24	1.24	1.24
	(உ) பல்வகை	--	--	--	--	(-) 5,599.99
M. செலுத்தங்கள்	(அ) பண அஞ்சல்கள் மற்றும் பிற செலுத்தங்கள்	(-) 0.51	(-) 0.48	5.47	5.55	5.55
	(ஆ) அரசுகளுக்கிடையேயான சரிக்கட்டல் கணக்கு	8.56	8.48	8.83	5.02	10.01
மொத்தம்		(-) 49,766.54	(-) 55,720.69	(-) 53,541.65	(-) 61,143.99	(-) 63,496.45

குறிப்பு : (+) பற்று மீதத்தையும் (-) வரவு மீதத்தையும் குறிக்கும்

(ஆதாரம்: உரிய ஆண்டிற்கான நிதி கணக்குகள்)

விளக்கப்படம் 2.14: பொது கணக்கு இருப்புகளின் கூறுகளில் ஆண்டுவாரியான மாற்றங்கள்

(₹ கோடியில்)



(ஆதாரம்: உரிய ஆண்டிற்கான நிதி கணக்குகள்)

- 2022-23ல் ₹61,143.99 கோடி ஆக இருந்த அரசின் பொது கணக்கு பொறுப்புகள் 2023-24ல் ₹63,496.45 கோடியாக, 3.85 விழுக்காடு உயர்ந்தது.
- பொது கணக்கிற்கான பெரும் பங்களிப்புகள் சிறு சேமிப்பு, வருங்கால வைப்புநிதி போன்றவை மற்றும் வைப்பு தொகைகள் மற்றும் முன்பணங்கள் ஆகும்.

2.5.2 சேம நிதிகள்

மாநில அரசின் பொது கணக்கின் கீழ் குறிப்பான மற்றும் வரையறுக்கப்பட்ட நோக்கங்களுக்காக சேம நிதிகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றுக்கான தொகைகள் மாநிலத்தின் தொகுதியிலிருந்து பங்களிப்பு அல்லது மானியங்கள் என்ற வகையில் பெறப்படுகின்றன.

சேம நிதிகளில் 31 மார்ச் 2024 அன்று இருந்த மொத்த தொகை ₹14,020.21 கோடி (வட்டியுடன் கூடிய சேமநிதிகள் ₹1,198.57 கோடியும், வட்டியில்லாத சேமநிதிகள் ₹12,821.64 கோடி உட்பட) ஆகும். முக்கிய சேம நிதிகள் சில கீழே விளக்கப்பட்டுள்ளன.

2.5.2.1 தொகுக்கப்பட்ட கடன்தீர் நிதி

பன்னிரெண்டாவது நிதி குழுவின் பரிந்துரைகளுக்கேற்ப, சந்தை கடன்கள், பிற கடன்கள் மற்றும் கடன் பொறுப்புகளை தீர்க்க மாநில அரசுகள் கடன் தீர் நிதியை (CSF) உருவாக்கின. அந்நிதியை ரிசர்வ் வங்கி நிர்வகிக்கிறது.

சந்தை கடன்கள், மத்திய அரசு கடன்கள் மற்றும் மாநில அரசுக்கு கிடைக்கப் பெற்ற தேசிய சிறுசேமிப்பு நிதிக்கு விடுவிக்கப்பட்ட சிறப்பு கடன் பத்திரங்கள் போன்ற கடன்களை தீர்க்க 2005-06ல் மாநில அரசு CSFஐ உருவாக்கியது. தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, முந்தைய ஆண்டின் முடிவில் நிலுவையில் இருந்த கடன் பொறுப்புகளில் 0.5 விழுக்காடு என்ற விகிதத்தில் அரசு CSFக்கு பங்களிக்கலாம். இவ்வாண்டில் மாநில அரசு அந்நிதிக்கு ₹1,283.16 கோடி பங்களித்தது. இது 1 ஏப்ரல் 2023 அன்று நிலுவையில் இருந்த ₹6,91,590.72 கோடி பொறுப்புகளில் 0.19 விழுக்காடு மட்டுமே ஆகும். எனவே, ₹2,174.79 கோடி குறைவான பங்களிப்பு மூலம் வருவாய் செலவினம் குறைத்துக்காட்டப்பட்டது.

மார்ச் 31, 2024 அன்று CSFல் ₹4,383.60 கோடி தொகை இருந்தது முதலீடுகளிலிருந்து நடப்பாண்டில் ₹583.16 இலட்சம் வட்டி பெறப்பட்டது.

பொறுப்புகளின் உயர்ந்துவரும் போக்கு காரணமாக, அரசு இந்நிதிக்கு சட்டத்தில் குறிப்பிடப்பட்ட பங்களிப்பை அளிக்க வேண்டும்.

மாநில பேரிடர் அபாய மேலாண்மை நிதி

2.5.2.2 மாநில பேரிடர் நிவாரண நிதி

SDRF வழிகாட்டுநெறிகளின்படி, மத்திய மற்றும் மாநில அரசுகள் அந்நிதிக்கு ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் பங்களிக்க வேண்டும் (75:25). அந்த பங்களிப்புகள் பொது கணக்கு பெருந்தலைப்பு - 8121க்கு மாற்றப்படும். மற்றும் செலவு பெருந்தலைப்பு - 2245ன் கீழ் கணக்கு வைக்கப்படும்.

ரிசர்வ் வங்கியின் மிகைப்பற்று ஒழுங்காற்று வழிகாட்டுநெறிகளின் கீழ் மிகைப் பற்றுக்கு பொருந்தக்கூடிய வட்டி விகிதத்தில் மாநில அரசுகள் SDRFக்கு வட்டி செலுத்த வேண்டும். அவ்வட்டி அரையாண்டு அடிப்படையில் வரவு வைக்கப்பட வேண்டும். SDRFல் சேரும் தொகை மற்றும் SDRF தொகையின் முதலீட்டிலிருந்து பெறப்படும் வருவாய், மத்திய அரசின் தேதியிட்ட பத்திரங்கள், ஏலம் விடப்படும் அரசு கடன் பத்திரங்கள் மற்றும் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளில் வட்டியுடன் கூடிய வைப்புத் தொகை ஆகியவற்றில் முதலீடு செய்யப்பட வேண்டும்.

பேரிடரால் பாதிக்கப்பட்டோருக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கான செலவை எதிர்க்கொள்ள மட்டுமே SDRFஐ பயன்படுத்த வேண்டும். பேரிடர் ஆயத்த நிலை, மறு சீரமைப்பு, மறுகட்டுமானம் மற்றும் துயர் தணிப்பு பணிகளுக்கான ஒதுக்கீடுகளுக்கு SDRFஐ பயன்படுத்தக்கூடாது. இத்தகைய செலவுகள் வழக்கமான வரவு செலவு திட்டம்/மாநில திட்ட நிதி போன்றவை மூலம் எதிர்கொள்ளப்பட வேண்டும்.

2023-24ல் மாநில அரசு SDRF கணக்கிற்கு ₹1,200 கோடி (மத்திய அரசு பங்கு ₹900 கோடி மற்றும் மாநில அரசு பங்கு ₹300 கோடி) தொகையை இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் பொருட்டு மாற்றியது.

SDRFலிருந்து செய்யப்பட்ட செலவு பற்றிய விவரங்கள் அட்டவணை 2.28ல் தரப்பட்டுள்ளன.

அட்டவணை 2.28: SDRFலிருந்து செய்யப்பட்ட செலவு பற்றிய விவரங்கள்

(₹ கோடியில்)

கணக்கு பெருந்தலைப்பு	சிறு தலைப்பு	2023-24ல் ஆன செலவு
2245- இயற்கை பேரிடர்களுக்கான நிவாரணம் 01-வறட்சி	800 - பிற செலவுகள்	176.66
	911 - கழிக்க: கூடுதலாக வழங்கப்பட்ட தொகை மீள பெறப்பட்டது	(-) 2.34
	துணை மொத்தம்	174.32
2245- இயற்கை பேரிடர்களுக்கான நிவாரணம் 02-வெள்ளங்கள், புயல்கள் போன்றவை.	101 - கருணை நிவாரணம்	2,070.64
	102 - குடிநீர் வழங்கல்	330.28
	105 - கால்நடை பாதுகாப்பு	2.22
	106 - சேதமடைந்த சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் பழுது நீக்கம் மற்றும் மறு சீரமைப்பு	9.95
	107 - சேதமுற்ற அரசு அலுவலக கட்டடங்கள் பழுது நீக்கம் மற்றும் மறு சீரமைப்பு	4.91
	111 - இறந்தவர் குடும்பங்களுக்கு கருணை தொகை	9.05
	113 - வீடுகள் பழுதுநீக்கம் / மறுகட்டுமானத்திற்காக உதவி	15.57
	114 - வேளாண் இடுபொருட்கள் வாங்க விவசாயிகளுக்கு உதவி	288.94
	117 - கால்நடைகள் வாங்க விவசாயிகளுக்கு உதவி	0.42
	118 - சேதமுற்ற படகுகள் / மீன்பிடி கருவிகள் பழுது நீக்கம்/புதிதாக வாங்க உதவி	30.11
	122 - சேதமடைந்த நீர்ப் பாசன மற்றும் வெள்ள கட்டுப்பாடு பணிகள் பழுது நீக்கம் மற்றும் மறுசீரமைப்பு	19.96
	190 - பொது துறை மற்றும் பிற நிறுவனங்களுக்கு உதவி	50.00
	193 - நகர் பஞ்சாயத்துக்கள் / அறிவிக்கப்பட்ட பகுதி குழுக்கள் அல்லது அவற்றுக்கு இணையானவைக்கு உதவி	10.00
	282 - பொது சுகாதாரம்	4.98
	800 - பிற செலவுகள்	89.15
	911 - கழிக்க: கூடுதலாக வழங்கப்பட்ட தொகை மீள பெறப்பட்டது.	(-) 1.68
	துணை மொத்தம்	2,934.49
80-பொது	102 - பேரழிவு ஏற்படக்கூடிய இடங்களில் உடனடி நடவடிக்கை மற்றும் இயற்கை பேரழிவு மேலாண்மை	1.11
	103 - தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மாநிலங்களுக்கு உதவி.	0.18
	800 - பிற செலவுகள்	152.92
	911 - கழிக்க: கூடுதலாக வழங்கப்பட்ட தொகை மீள பெறப்பட்டது.	(-) 0.90
	துணை மொத்தம்	153.31
	பெரு மொத்தம்	3,262.12
05 - மாநில பேரிடர் நிவாரண நிதி	901- கழிக்க - SDRFலிருந்து செலவிடப்பட்ட தொகை	2,013.16
08 - மாநில பேரிடர் தணிப்பு நிதி	902- கழிக்க - SDMFலிருந்து செலவிடப்பட்ட தொகை	414.80

(ஆதாரம்: நிதி கணக்குகள் 2023-24)

2023-24ம் ஆண்டில் ₹2,013.16 கோடி செலவிடப்பட்டது. இந்நிதியில் 31 மார்ச் 2024 நிலையில் மீதம் ஏதும் இல்லை.

2.5.2.3 மாநில பேரிடர் தணிப்பு நிதி

பேரிடர் மேலாண்மை சட்டம், 2005, பிரிவு 48(1)(c)ன் கீழ் 2021-22ம் ஆண்டில் பேரிடர் தணிப்பு நிதி உருவாக்கப்பட்டது. இந்த நிதி SDRF/NDRF சம்பந்தப்பட்ட பேரிடர் தணிப்பு திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். SDMF நிதிக்கு மத்திய அரசால் 75 விழுக்காடு பங்களிப்பு போக மீதமுள்ள 25 விழுக்காடு மாநில அரசு பங்களிக்க வேண்டும்.

2023-24 ஆண்டில் மாநில அரசு ₹142.80 கோடியை 2022-23 ஆண்டின் இரண்டாம் தவணையாக இந்நிதிக்கு மாற்றம் செய்தல். இதில் மாநில அரசின் பங்கு ₹35.70 கோடி அடங்கும். 2023-24 ஆண்டிற்கான மத்திய அரசு பங்கு ₹225 கோடி மற்றும் மாநில அரசு பங்கு 75 கோடி ஆகியவை இன்னமும் மாற்றம் செய்யப்படவில்லை.

2023-24ல் அரசு பேரிடர் தணிப்பு திட்டங்களுக்கு ₹414.80 கோடி செலவு செய்தது. 31 மார்ச் 2023 அன்று இந்நிதியில் மீதம் ஏதும் இல்லை.

2.5.2.4 உத்தரவாத மீட்பு நிதி

அளிக்கப்பட்ட உத்தரவாதங்களை செயல்படுத்துவதற்கான செலவுத் தொகைகளை செலுத்துவதற்காக உத்தரவாத மீட்பு நிதி மார்ச் 2003ல் அமைக்கப்பட்டது. இதனை ரிசர்வ் வங்கி நிர்வகிக்கிறது. நடப்பாண்டில் வழங்கப்பட்ட அதிகரிக்கும் உத்தரவாதத்தின் விளைவாக செயல்படுத்தப்பட வேண்டிய உத்தரவாத தொகைக்கும் மற்றும் நிலுவையிலுள்ள உத்தரவாத தொகைக்கு இணையாக குறைந்த பட்சம் ஐந்தில் ஒரு பங்கு அளிக்க வேண்டும்.

எனினும், இந்நிதிக்கான பங்களிப்பை, மாநில அரசு அதன் விருப்புரிமையின் படி அதிகரிக்கவோ / குறைக்கவோ செய்யலாம். எனவே இந்நிதிக்கு தேவையான பங்களிப்பை கணக்கிட இயலாது. நிதியில் 31 மார்ச் 2023 அன்று இருந்த தொகை ₹2,150.23 கோடி. நடப்பாண்டில் பத்திரங்கள் விற்றதில் கிடைத்த ஆதாயமான ₹191.50 கோடி உட்பட மாநில அரசின் பங்களிப்பு ₹1,143.41 கோடி ஆகும்; நடப்பாண்டில் எந்த உத்தரவாதமும் பயன்படுத்தப்படவில்லை. 31 மார்ச் 2024 அன்று நிதியில் இருந்த தொகையான ₹3,293.64 கோடியில் ₹3,268.72 கோடி கருவூலப் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

2.5.2.5 தொகுப்பு நிதிக்கு வெளியே வைக்கப்பட்ட நிதி/மாநிலத்தின் பொது கணக்கு மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட நிதி

அரசியலமைப்பு சட்டப் பிரிவு 265, எவ்விதக் கட்டுப்பாடுகளின்றி வரி வசூலிப்பதை தடை செய்கிறது. மேலும் சட்டபூர்வ அதிகாரமின்றி எந்த வரியும் விதிக்கப்படக் கூடாது அல்லது வசூலிக்கப்படக் கூடாது. சட்டபூர்வ அதிகாரம் என்பது, பரிந்துரைக்கப்பட்ட வரியானது, வரி விதிக்கும் சட்டமன்றத்தின் சட்டமியற்றும் அதிகார வரம்புக்குள் இருக்க வேண்டும்.

மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 266 (1), பிரிவு 267ன் வழிவகைகளுக்கு உட்பட்டு, ஒரு மாநில அரசால் பெறப்படும் அனைத்து வருவாய், அரசு கடன் பத்திரங்கள் மூலமாக வாங்கப்படும் கடன்கள், கடன்கள் அல்லது வழிவகை முன்பணங்கள் மற்றும் திருப்பிச் செலுத்தப்படும் கடன்கள் மூலம் அரசால் பெறப்படும் அனைத்து பணமும் ஒன்று சேர்த்து ஒரே தொகுப்பாக "மாநில அரசின் தொகுப்பு நிதி" என்ற பெயரில் வைக்கப்படும். பிரிவு 266 (2)ன் படி அரசால் அல்லது அரசு சார்பில் பெறப்படும் பிற பொது பணம் மாநிலத்தின் பொது கணக்கில் வரவு வைக்கப்படும்.

நீலகிரி மலைப்பிரதேசத்தில் உள்ள இரண்டு கட்டண நுழைவு வாயில்கள் மூலம் உள்நுழையும் அனைத்து வெளியூர் வாகனங்களுக்கும் "பசுமை வரி" வருவாய் துறையால் (டிசம்பர் 2017ல் இருந்து) வசூலிக்கப்படுகிறது. உதகமண்டல மாவட்ட ஆட்சியரின் நிர்வாக ஆணைப்படி வசூலிக்கப்படும் இந்த வரி, சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா துறையின் மேம்பாட்டு திட்டங்களுக்காக வசூலிக்கப்படுகிறது. நவம்பர் 2024 வரை வசூலிக்கப்பட்ட ₹8.38 கோடியில் ஊதியம் மற்றும் திட்ட செலவினத்திற்காக ₹2.91 கோடியை வருவாய் துறை செலவழித்தது. மீதி தொகையான ₹5.47 கோடி உதகமண்டல மாவட்ட ஆட்சியரின் பெயரில் உள்ள சேமிப்புக் கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. எனினும், பசுமை வரி வசூல், தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட எந்த சட்டம் அல்லது விதிகளின் கீழும் வராததால், சட்டபூர்வ அங்கீகாரம் பெறவில்லை.

அத்துடன், தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் 1974ன் கீழ் தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை, பசுமை வரி என்ற அதே பெயரில் வேறொரு வரி வசூலிப்பதையும் தணிக்கை கண்டறிந்தது. இந்த பசுமை வரியானது, பதிவு செய்யப்பட்டு குறிப்பிட்ட ஆண்டுகள் கடந்த பழைய மோட்டார் வாகனங்கள் மீது, காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் விதிக்கப்படுகிறது.

எனவே, நீலகிரி மாவட்ட வருவாய் துறையில் நிர்வாக ஆணை மூலம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு, சேமிப்பு கணக்கில் வைக்கப்பட்டிருக்கும் வரி, தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட சட்டம் மற்றும் விதிகளின் கீழ் எவ்வித சட்டபூர்வ அங்கீகாரத்தையும் பெறவில்லை. மேலும் வசூலிக்கப்பட்ட வரி தொகுப்பு நிதிக்கு வெளியே இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இச்செயல் அரசியலமைப்பு பிரிவு 265 மற்றும் 266ன் படி அதிகார வரம்பு மீறிய செயலாகும்.


2.6 பொது கடன் மேலாண்மை

தேவையான அளவு நிதி பெறுதல், அதற்குரிய நோக்கங்களை அடைதல், சட்டம் இயற்றுதல் அல்லது ஆண்டு வரவு-செலவு திட்ட அறிவிப்புகள் மூலம் அரசு நிர்ணயித்த பிற அரசு கடன் மேலாண்மை இலக்குகளை அடைதல் ஆகிய நோக்கங்களுக்காக அரசின் கடன் நிலையை மேலாண்மை செய்வதற்கான ஒரு உத்தியை வகுத்து செயல்படுத்துவது கடன் மேலாண்மை எனப்படும்.

2019-20 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்தில் நிலுவையில் இருந்த கடன் அளவின் போக்கு (அரசின் உள்நாட்டு கடன், இந்திய அரசிடமிருந்தான கடன்கள் மற்றும் முன்பணங்கள் மற்றும் பொது கணக்கு பொறுப்புகள் உட்பட) மற்றும் GSDPல் கடன் அளவின் பங்கு ஆகியன விளக்கப்படம் 2.15ல் தரப்பட்டுள்ளன.

விளக்கப்படம் 2.15: நிலுவையிலுள்ள பொதுகடன் பொறுப்புகள் மற்றும் GSDPல் அதனுடைய விழுக்காடு

(₹ கோடியில்)



* பொருட்கள் மற்றும் சேவைவரி இழப்பீட்டிற்கு மாற்றாக மாநிலத்திற்கு கடன் வரவுகளின் கீழ் கடனாக இந்திய அரசால் வழங்கப்பட்ட தொகை மாநில அரசின் ஆதாரங்களிலிருந்து செலுத்தப்படாது என்பதால், 2020-21 ₹6,241 கோடியும், 2021-22, 2022-23 மற்றும் 2023-2024ல் ₹14,336 கோடியும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. 2019-20 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்திற்குரிய வரவு செலவு திட்டத்திற்கு அப்பாற்பட்ட கடன்களான ₹703.78 கோடி, ₹668.42 கோடி, ₹1,241.96 கோடி, ₹2,298.50 கோடி மற்றும் ₹3,919.10 கோடி நிலுவையிலுள்ள பொதுக்கடன் பொறுப்புகளை கணக்கிட, கடன்களாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

(ஆதாரம்: அந்தந்த ஆண்டிற்கான நிதி கணக்குகள்)

2.6.1 கடன் நிலையின் கூறுகள்

மாநில அரசின் மொத்த கடனில் பொதுவாக அரசின் உள்நாட்டு கடன் (சந்தை கடன்கள், ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற்ற வழிவகை முன்பணங்கள், தேசிய சிறு சேமிப்பு நிதிக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பத்திரங்கள், நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன்கள் போன்றவை), மத்திய அரசிடமிருந்து பெற்ற கடன்கள் மற்றும் முன்பணங்கள், பொது கணக்கு பொறுப்புகள் ஆகியன அடங்கும். கடன் தொகையின்

கூறுவாரியான போக்கு அட்டவணை 2.29லும் மற்றும் 2023-24 இறுதியில் நிலுவையில் இருந்த கடன் தொகையின் பிரிவுகள் விளக்கப்படம் 2.16லும் தரப்பட்டுள்ளன.


அட்டவணை 2.29: கடன் தொகையின் கூறுவாரியான போக்கு

நிதிப் பொறுப்புகளின் கூறுகள்		2019-20	2020-21	2021-22	2022-23	2023-24
நிலுவையிலுள்ள மொத்த கடன்கள் (அ + ஆ)		4,24,447	5,13,223	5,97,573	6,79,554	7,62,006
(அ) பொது கடன் (₹ கோடியில்)	உள்நாட்டு கடன் (வரவு செலவு திட்டத்திற்கு அப்பாற்பட்டவை உட்பட)*	3,53,329	4,30,416	5,03,447	5,69,934	6,46,513
	இந்திய அரசு கடன்கள் (திருப்பித் தர வேண்டாத கடன்கள் தவிர்த்து) **	17,925	21,199	25,395	33,922	46,996
(ஆ) பொது கணக்கு பொறுப்புகள் (₹ கோடியில்)		53,193	61,608	68,731	75,698	68,497
நிலுவையில் இருந்த மொத்த கடனின் வளர்ச்சி விகிதம் (விழுக்காடு)		14.87	20.92	16.44	13.72	12.13
கடன் /GSDP (விழுக்காடு)		24.35	28.70	28.83	28.39	28.00
மொத்த கடன் வரவுகள் (₹ கோடியில்)		1,87,208	2,44,197	2,48,996	2,28,906	2,75,517
மீள செலுத்தப்பட்ட கடனின் மொத்தம் (₹ கோடியில்)		1,32,202	1,49,143	1,57,125	1,47,982	1,94,686
அரசுக்கு கிடைத்த நிகர கடன் (₹ கோடியில்)		55,006	95,054	91,871	80,924	80,831
மீள செலுத்தப்பட்ட கடன் / கடன் வரவுகள் (விழுக்காடு)		70.62	61.07	63.10	64.65	70.66

* 2019-20 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்திற்குரிய வரவு செலவு திட்டத்திற்கு அப்பாற்பட்ட கடன்களான ₹703.78 கோடி, ₹668.42 கோடி, ₹1,241.96 கோடி, ₹2,298.50 கோடி மற்றும் ₹3,919.10 கோடி நிலுவையிலுள்ள பொதுக்கடன் பொறுப்புகளை கணக்கிட, கடன்களாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

** பொருட்கள் மற்றும் சேவைவரி இழப்பீட்டிற்கு மாற்றாக மாநிலத்திற்கு கடன் வரவுகளின் கீழ் கடனாக இந்திய அரசால் வழங்கப்பட்ட தொகை மாநில அரசின் ஆதாரங்களிலிருந்து செலுத்தப்படாது என்பதால், 2020-21 ₹6,241 கோடியும், 2021-22, 2022-23 மற்றும் 2023-2024ல் ₹14,336 கோடியும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

விளக்கப்படம் 2.16: 2023-24ல் நிதியாண்டு இறுதியில் நிலுவையிலுள்ள பொறுப்புகளின் கூறுகள்



^A உள்நாட்டுக்கடன், வரவு-செலவு திட்டத்திற்கு அப்பாற்பட்ட கடன்களான ₹3,919.10 கோடி உட்பட.


^{AA} இந்திய அரசிடமிருந்து பெற்ற கடன்கள் - திருப்பித் தர வேண்டாத கடன்களான. ₹14,336 கோடி தவிர்த்து. (ஆதாரம்: நிதி கணக்குகள் 2023-24)

- அரசின் உள்நாட்டு கடன் திருப்பித் தர வேண்டாத கடன்களை தவிர்த்து 2022-23 இறுதியில் ₹5,69,934 கோடி ஆக இருந்தது இது 13.44 விழுக்காடு உயர்ந்து 2023-24 இறுதியில் ₹6,46,513 கோடி ஆக இருந்தது.
- 2022-23ல் ₹6,79,554 கோடியாக இருந்த (வரவு செலவு திட்டத்திற்கு அப்பாற்பட்ட கடன்கள் உட்பட) நிலுவையிலுள்ள கடன் பொறுப்புகள் 2023-24ல் ₹7,62,006 கோடியாக உயர்ந்தது. ஆனால் 2022-23ல் ₹23,93,364 கோடியாக இருந்த GSDP 2023-24ல் ₹27,21,571 கோடி ஆக உயர்ந்தது. நடப்பாண்டில், GSDPக்கும் நிலுவையிலுள்ள கடன் பொறுப்புகளுக்கும் இடையே உள்ள விகிதம் 0.61 விழுக்காடு அளவு குறைந்தது. இதன் மூலம் நடப்பாண்டில் GSDP அதிகரித்த அளவு பொறுப்புறுதிகள் அதிகரிக்கவில்லை என்ற உண்மை நிலையை அறியலாம்.

கடன் தொகையின் கூறுவாரியான போக்குகள், உள்நாட்டு கடன் வாங்கப்பட்டது மற்றும் மீள செலுத்தப்பட்டது என்பவற்றுக்கிடையேயான ஒப்பீடு விளக்கப்படங்கள் 2.17 மற்றும் 2.18ல் தரப்பட்டுள்ளன.


விளக்கப்படம் 2.17 கடன் கூறுகளின் போக்குகள்

(₹ கோடியில்)



(ஆதாரம்: அந்தந்த ஆண்டிற்கான நிதி கணக்குகள்)

விளக்கப்படம் 2.18: வாங்கப்பட்ட மற்றும் திருப்பி செலுத்தப்பட்ட உள்நாட்டுக் கடன்
(₹ கோடியில்)



(ஆதாரம்: அந்தந்த ஆண்டிற்கான நிதி கணக்குகள்)

2019-20ல் ₹64,784 கோடியாக இருந்த உள்நாட்டுக் கடன் வரவுகள் 2023-24ல் ₹1,16,602 கோடியாக உயர்ந்தது மற்றும் உள்நாட்டுக் கடனை திருப்பிச் செலுத்தலும் அதே விகிதத்தில் ₹16,510 கோடியிலிருந்து ₹41,643 கோடியாக உயர்ந்தது.

2.6.1.1 வரவு - செலவு திட்டத்திற்கு அப்பாற்பட்ட கடன்களின் நிலுவை

TNFR சட்டம் 2003ன் படி, மொத்த பொறுப்புகள் என்பது 'மாநில தொகு நிதி மற்றும் மாநில பொது கணக்குகளில் உள்ள பொறுப்புகள்' ஆகும். எனினும், பல்வேறு மாநில திட்ட பணிகளுக்காக கழகங்கள்/முகமைகளால் வாங்கப்பட்டு, அசல் மற்றும் வட்டியை செலுத்தும் பொறுப்பை மாநில அரசு ஏற்றுள்ள கடன்கள் மாநிலத்தின் நிதி கணக்குகளில் சேர்க்கப்படவில்லை. இக்கடன்கள் மாநிலத்தின் பொறுப்புகளை மறைமுகமாக உயர்த்துகின்றன. அவ்வாறான கடன்களின் நிலுவை பற்றிய விவரங்கள் அட்டவணை 2.30ல் தரப்பட்டுள்ளன:

அட்டவணை 2.30: வரவு - செலவு திட்டத்திற்கு அப்பாற்பட்ட கடன்களின் நிலுவை
(₹ கோடியில்)

வரிசை எண்	முகமையின் பெயர்	வரவு செலவு திட்டத்திற்கு அப்பாற்பட்ட கடன்கள் 31 மார்ச் 2023 அன்று நிலுவை	நடப்பாண்டில் வரவு செலவு திட்டத்திற்கு அப்பால் பெறப்பட்ட கடன்கள்	நடப்பாண்டில் திருப்பிச் செலுத்திய கடன்கள்	31 மார்ச் 2024 அன்று நிலுவை
1	தமிழ்நாடு ஊரக வீட்டுவசதி மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம்	308.71	---	51.45	257.26
2	நீர் மற்றும் சுகாதார தொகுப்பு நிதி - தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம்	380.14	80.48	---	460.62
3	தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறுசீரமைப்பு	1,609.69	1,591.53	---	3,201.22
	மொத்தம்	2,298.54	1,672.01	51.45	3,919.10

(ஆதாரம்: உரிய ஆண்டுக்கான வரவு - செலவு திட்ட ஆவணங்கள் மற்றும் நிதி கணக்குகள்)

வரவு - செலவு திட்டத்திற்கு அப்பாற்பட்ட கடன்களுக்கான அசல் மற்றும் வட்டி தொகைகள் வரவு செலவு திட்டத்தின் மூலம் செலுத்தப்பட்டாலும், நிலுவையிலுள்ள வரவு - செலவுத் திட்டத்திற்கு அப்பாற்பட்ட கடன்கள் நிலுவையிலுள்ள கடன் பொறுப்புகளில் சேராது. 2023-24 நிதிக்கணக்குகள் குறிப்பின்படி, 31 மார்ச் 2024 அன்று நிலுவையில் உள்ள கடன் பொறுப்புகள் ₹7,72,423 கோடியாகும். இதில் 31 மார்ச் 2024 அன்றுள்ளவாறு வரவு செலவு திட்டத்திற்கு அப்பாற்பட்ட கடன்கள் ₹3,919.10 கோடி உள்ளடங்காது. இந்த வரவு செலவு திட்டத்திற்கு அப்பாற்பட்ட கடன்களை உள்ளடக்கினால், நிலுவையிலுள்ள பொறுப்புகள் ₹7,62,006 கோடியாக இருக்கும் (திருப்பித் தர வேண்டாத கடன்களை தவிர்த்து) மற்றும் கடன்கள் மற்றும் GSDPக்குமான விகிதம் 28.00 விழுக்காடாக இருக்கும். அவை நிதி கணக்குகளில் காட்டப்படாததால், ஆண்டின் இறுதியில் நிலுவையில் உள்ள அரசின் கடன்கள் பற்றிய விவரங்களில் வெளிப்படைத்தன்மை இருக்கவில்லை. எனவே, அரசின் நிதி பொறுப்புகள் பற்றிய உண்மை நிலையை கணக்கு பதிவுருக்களிலிருந்து அறிய இயலவில்லை.

2.6.1.2 நிதிப் பற்றாக்குறையின் கூறுகளும் மற்றும் ஈடு செய்யப்பட்ட வழிகளும்

நிதி பற்றாக்குறையின் கூறுகள் மற்றும் அது ஈடு செய்யப்பட்ட வழிகள் அட்டவணை 2.31ல் தரப்பட்டுள்ளன. மற்றும் நிதி பற்றாக்குறையை ஈடு செய்வதற்கான வழிகள் அருவி வகையிலான விளக்கப்படம் 2.19ல் விளக்கப்பட்டுள்ளன.


அட்டவணை 2.31: நிதி பற்றாக்குறையின் கூறுகள் மற்றும் அது ஈடு செய்யப்பட்ட வழிகள்
(₹ கோடியில்)

விவரங்கள்	2019-20	2020-21	2021-22	2022-23	2023-24
நிதி பற்றாக்குறையின் கூறுகள்	60,179	93,983	81,835	81,886	90,430
1 வருவாய் பற்றாக்குறை	35,909	62,326	46,538	36,215	45,121
2 நிகர மூலதனம்	25,632	33,067	37,011	39,488	40,488
3 நிகர கடன்கள் மற்றும் முன்பணங்கள்	(-) 1,362	(-) 1,410	(-) 1,714	6,183	4,821
நிதி பற்றாக்குறை ஈடு செய்யப்பட்ட வழிகள்					
1 சந்தை கடன்கள்	49,826	76,796	72,500	68,003	78,252
2 இந்திய அரசிடமிருந்து கடன்கள்	633	9,515	12,290	8,528	13,073
3 NSSFக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பத்திரங்கள்	(-) 1,803	(-) 1,803	(-) 1,803	(-) 1,803	(-) 1,803
4 நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்கள்	252	2,130	1,761	(-) 770	(-) 1,490
5 சிறு சேமிப்பு, வருங்கால வைப்பு நிதி போன்றவை	2,365	2,877	2,680	1,851	1,315
6 வைப்புத்தொகைகள் மற்றும் முன்பணங்கள்	8,123	16,437	10,714	12,416	3,970
7 அநாமத்து மற்றும் பல்வகை	5,682	(-) 6,981	(-) 43	(-) 120	5,537
8 செலுத்தங்கள்	(-) 3	--	(-) 6	4	(-) 5
9 சேம நிதிகள்	1,293	656	1,055	2,732	(-) 4,421
10 எதிர்பாரா செலவு நிதி	10	--	--	--	(-) 5
11 ஒட்டுமொத்த பற்றாக்குறை	66,378	99,627	99,148	90,841	94,423
12 ரொக்க இருப்பில் கூடுதல்/குறைவு	6,199	5,644	17,313	8,955	3,993
13 மொத்த நிதி பற்றாக்குறை	60,179	93,983	81,835	81,886	90,430

(ஆதாரம்: உரிய ஆண்டிற்கான நிதி கணக்குகள்)

விளக்கப்படம் 2.19: நிதிப் பற்றாக்குறை ஈடு செய்யப்பட்ட வழிகள்

(₹ கோடியில்)



(ஆதாரம்: நிதி கணக்குகள் 2023-24)

நிதி பற்றாக்குறை செலவினத்தை சமாளிக்க சந்தை கடன்களும் இந்திய அரசு கடன்களும் அதிகமாக பெறப்பட்டதே நிதி பற்றாக்குறை அதிகரிப்பதற்கு காரணம் ஆகும், (அட்டவணை 2.32).

அட்டவணை 2.32: நிதி பற்றாக்குறையை ஈடு செய்யும் கூறுகளின் கீழ் வரவுகள் மற்றும் செலவுகள்

(₹ கோடியில்)

வ. எண்	விவரங்கள்	வரவு	செலவு	நிகர தொகை
1	சந்தை கடன்கள்	1,13,001	34,749	78,252
2	இந்திய அரசிடமிருந்து கடன்கள்	14,995	1,922	13,073
3	NSSFக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பத்திரங்கள்	--	1,803	(-) 1,803
4	நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்கள்	3,601	5,091	(-) 1,490
5	சிறு சேமிப்பு, வருங்கால வைப்பு நிதி போன்றவை	9,304	7,989	1,315
6	வைப்புத்தொகைகள் மற்றும் முன்பணங்கள்	1,18,711	1,14,741	3,970
7	அநாமத்து மற்றும் பல்வகை	4,11,345	4,05,808	5,537
8	செலுத்தங்கள்	0*	5	(-) 5
9	சேம நிதிகள்	5,051	9,472	(-) 4,421
10	எதிர்பாரா செலவு நிதி	--	5	(-) 5
11	மொத்தம்/ஒட்டுமொத்த பற்றாக்குறை	6,79,008	5,81,580	94,423
12	ரொக்க இருப்பு	81,341	85,334	3,993
13	மொத்த நிதி பற்றாக்குறை	5,94,667	12,48,494	90,430

* செலுத்தங்களின் கீழ் உண்மையான வரவு (-) ₹ 17.19 லட்சம்.

(ஆதாரம்: நிதி கணக்குகள் 2023-24)

2.6.2 கடன் விவரங்கள்: முதிர்வு மற்றும் மீள செலுத்துதல்


கடன் முதிர்வு மற்றும் மீள செலுத்துதல் என்பது, கடனை மீள செலுத்துவது அல்லது அதற்குரிய தொகைகளை செலுத்துவதற்கான அரசின் பொறுப்புடைமையை குறிக்கும். கடன் மற்றும் அதனை மீள செலுத்துவதற்கான காலம் குறித்த விவரங்கள் அட்டவணை 2.33 மற்றும் விளக்கப்படம் 2.20ல் தரப்பட்டுள்ளன.

அட்டவணை 2.33: கடன் முதிர்வு மற்றும் மாநில கடனை மீள செலுத்துவது பற்றிய நிலை.

மீள செலுத்துவதற்கான காலம் (ஆண்டுகள்)	தொகை (₹ கோடியில்)	விழுக்காடு (பொது கடனில்)
0-1 ஆண்டுகள்	35,709	5.07
>1 முதல் 3 ஆண்டுகள்	85,809	12.19
>3 முதல் 5 ஆண்டுகள்	93,797	13.33
>5 முதல் 7 ஆண்டுகள்	95,000	13.50
> 7 ஆண்டுகள்	3,15,671	44.84
மற்றவை ⁴	77,939	11.07
மொத்தம்	7,03,925	100.00

(ஆதாரம்: நிதி கணக்குகள்)

விளக்கப்படம் 2.20: பொது கடன்களை மீள செலுத்தும் நிரல்



(ஆதாரம்: நிதி கணக்குகள்)


அடுத்த பத்தாண்டுகளில் திருப்பிச் செலுத்தப்படவுள்ள நிலுவையிலுள்ள சந்தை கடன்களின் அசல் மற்றும் வட்டி விவரங்கள் (2024-25 ஆண்டிலிருந்து) அட்டவணை 2.34லும் மற்றும் விளக்கப்படம் 2.21லும் கொடுக்கப்பட்டுள்ளன.

⁴ இந்த தொகைக்கான கொடுப்பு நிரல் மாநில கணக்காயரால் (A&E) பராமரிக்கப்படுவதில்லை.

அட்டவணை 2.34: திருப்பிச் செலுத்தப்படும் கடன்கள் மற்றும் வட்டி.

(₹ கோடியில்)

ஆண்டு	திருப்பிச் செலுத்தப்படும்		
	சந்தை கடன்கள்	வட்டி	மொத்தம்
2024-25	24,850.00	2,010.88	26,860.88
2025-26	36,350.00	2,814.57	39,164.57
2026-27	37,175.00	2,884.56	40,059.56
2027-28	48,695.32	3,618.58	52,313.90
2028-29	46,970.00	3,820.61	50,790.61
2029-30	26,685.50	1,970.53	28,656.03
2030-31	47,377.00	3,296.15	50,673.15
2031-32	49,000.00	3,393.70	52,393.70
2032-33	29,100.00	2,200.00	31,300.00
2033-34	42,000.00	3,149.60	45,149.60
மொத்தம்	3,88,202.82	29,159.18	4,17,362.00



(ஆதாரம்: நிதி கணக்குகள் 2023-24)

மாநிலத்தின் நிலுவையிலுள்ள கடன்கள் மற்றும் வட்டியை அடுத்த பத்தாண்டுகளில் திருப்பிச் செலுத்துகைகளின் போக்கு மேற்கண்டவாறு ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. அடுத்த பத்தாண்டுகளில் மாநிலத்தின் வட்டி பொறுப்பு ₹29,159.18 கோடியாகவும், சந்தைகடன்கள் ₹3,88,202.82 கோடியாகவும் இருக்கும்.

2.7 கடன் தாங்கு தன்மை பற்றிய பகுப்பாய்வு

கடன் தொடர்பான தொகைகளை நடப்பாண்டு மற்றும் வரும் ஆண்டுகளில் செலுத்துவதற்குரிய அரசின் ஆற்றல் கடன் தாங்கு தன்மை எனப்படும். மேற்படி தன்மை, நடப்பு காலத்துடன் துவங்கும் ஒரு காலகட்டத்தில் கடன் தொடர்பான நிதி பொறுப்புகளை ஏற்கக்கூடிய சாத்தியக்கூற்றை கணக்கில் கொள்கிறது. அது பொருளாதாரத்தின் நிதி நிலையை மதிப்பிடுவதற்கு ஒரு முக்கிய காரணம் ஆகும். உயர் அளவிலான கடன் நிலை பெரும் எண்ணிக்கையிலான இடர்களை உருவாக்கும். உயர் அளவிலான கடன்

நிலை பொதுவாக, அதிக அளவில் கடன் வாங்கும் தேவைகளுடனும், அதன் காரணத்தால் கடன் பெற இயலாத நிலையுடனும் (கடன் வாங்கும் தேவைகளை நிறைவு செய்ய இயலாமை அல்லது உயர் வட்டி விகிதங்களில் வாங்குவது) தொடர்பு கொண்டது ஆகும்.

தோமர் அணுகுமுறை மற்றும் பெரிய அளவிலான நிதி அளவுருக்களை அந்தந்த FRBM இலக்குகளுக்கு உட்படுத்தி நிதி மற்றும் கடன் அளவுருக்களை அடிப்படையாக கொண்டு கடன் தாங்கும் தன்மை பகுப்பாய்வு செய்யப்படுகிறது. இந்த பகுப்பாய்வின் முடிவுகள் பின்வரும் பத்திகளில் கொடுக்கப்பட்டுள்ளன:

(A) கடன் தாங்கு நிலைக்கான குறியீடுகளில் 2019-20 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்தில் இருந்த வேறுபாடுகள் அட்டவணை 2.35 மற்றும் விளக்கப்படம் 2.22ல் தரப்பட்டுள்ளன. அட்டவணை 2.35 தயாரிப்பதற்கான கணக்கீட்டு விவரங்கள் இணைப்பு 2.5ல் தரப்பட்டுள்ளன.

அட்டவணை 2.35: கடன் தாங்கு நிலைக்கான குறியீடுகளின் போக்குகள்

வ எண்	கடன் தாங்கு நிலைக்கான குறியீடுகள்	2019-20	2020-21	2021-22	2022-23	2023-24
1	ஒட்டுமொத்த பொறுப்புறுதி அல்லது ஒட்டுமொத்த கடன்* (₹ கோடியில்)	4,24,447	5,13,223	5,97,573	6,79,554	7,62,006
2	ஒட்டுமொத்த கடன் தொகையின் வளர்ச்சி விகிதம் (விழுக்காடு)	14.87	20.92	16.44	13.72	12.13
3	GSDP (இயல்பு நிலையில்) (₹ கோடியில்)	17,43,144	17,88,074	20,72,496	23,93,364	27,21,571
4	GSDP இயல்பான வளர்ச்சி (விழுக்காடு)	6.93	2.58	15.91	15.48	13.71
5	ஒட்டுமொத்த கடனுக்கான GSDP விகிதம் (விழுக்காடு) ^	24.35	28.70	28.83	28.39	28.00
6	அனைத்து வகையான பொது கடன்களின் முதிர்வு நிலை (கோடியில்)					
6அ	0-2 ஆண்டுகள்	30,139	40,235	62,766	74,968	77,126
6ஆ	2-5 ஆண்டுகள்	82,724	1,15,385	1,21,517	1,35,138	1,38,189
6இ	5-10 ஆண்டுகள்	1,92,952	2,10,289	2,19,113	1,99,015	2,14,753
6ஈ	10 ஆண்டுகளுக்கு மேல்	38,098	52,571	85,355	1,43,123	1,95,919
6உ	பிறவகை*	26,637	38,709	53,185	63,649	77,939
7	மொத்த கடனில் திருப்பி செலுத்துதல் (விழுக்காடு)	87.78	76.07	79.85	84.81	89.67
8	மொத்த கடன்களில் நிகர கடன்களின் விழுக்காடு.	12.22	23.93	20.15	15.19	10.33
9	ஒட்டுமொத்த கடன் மீதான வட்டி கொடுப்புகள் (கோடியில்)	32,050	36,560	41,641	47,031	53,808
10	ஒட்டுமொத்த கடன் மீதான பயனுறு வட்டி வீதம் (விழுக்காடு)	8.42	8.16	7.70	7.61	7.84
11	வருவாய் செலவினம் (RE) (கோடியில்)	2,10,435	2,36,402	2,54,030	2,79,964	3,09,718
12	வருவாய் வரவினத்தில் வட்டி கொடுப்புகள் (விழுக்காடு)	18.36	21.00	20.07	19.29	20.34

வ எண்	கடன் தாங்கு நிலைக்கான குறியீடுகள்	2019-20	2020-21	2021-22	2022-23	2023-24
13	வருவாய் பற்றாக்குறை / மிகை (கோடியில்)	(-) 35,909	(-) 62,326	(-) 46,538	(-) 36,215	(-) 45,121
14	முதன்மை வருவாய் இருப்பு (PRB) (கோடியில்)	(-) 3,859	(-) 25,766	(-) 4,897	10,815	8,687
15	முதன்மை இருப்பு (PB)/PRB (கோடியில்)	(-) 28,129	(-) 57,423	(-) 40,194	(-) 34,855	(-) 36,622
16	PB/GSDP (விழுக்காடு)	(-) 1.61	(-) 3.21	(-) 1.94	(-) 1.46	(-) 1.35
17	ஒட்டுமொத்த கடன் மீதான ROI மற்றும் பயனுறு வட்டி வீதத்திற்கு இடையிலான வேறுபாடு.	(-) 8.35	0.64	0.86	(-) 0.79	5.74
18	பணப்புழக்கம் மேலாண்மை (RBI வசமுள்ள கடனுதவி பத்திரங்களை பயன்படுத்துதல்) (நிகழ்வுகள் - எண்ணிக்கை)	0	0	0	0	0
19	கடன் நிலைப்படுத்துதல் (சுயப்பரவல் + முதன்மை இருப்பு) (கோடியில்)	(-) 34,187	(-) 84,718	8,384	15,895	6,213
20	தோமர் அளவு கோல்					
அ	GSDP (நிலையான சூழலில்) (கோடியில்)	12,43,836	12,44,650	13,42,817	14,51,929	15,71,368
ஆ	உண்மையான வளர்ச்சி (நிலையான சூழலில்)	3.25	0.07	7.89	8.13	8.23
இ	CPI அடிப்படையிலான பணவீக்கம் (விழுக்காடு)	5.72	6.81	5.67	5.96	5.41
ஈ	பயனுறு வட்டி வீதம்	8.42	8.16	7.70	7.61	7.84
உ	உண்மை பயனுறு வட்டி வீதம் (பயனுறு வட்டி வீதம் - பணவீக்கம்)	2.70	1.35	2.03	1.65	2.43
ஊ	வட்டி வளர்ச்சி வேறுபாடுகள் (உண்மை வளர்ச்சி - உண்மை பயனுறு வட்டி வீதம்)	0.55	(-) 1.28	5.86	6.48	5.80

ஒட்டுமொத்த பொறுப்புறுதிகள் = பொது கடன் + பொது கணக்கு பொறுப்புறுதிகள் (அனாமதேய, செலுத்துங்கள் மற்றும் ரொக்க இருப்பு தவிர்த்து) 2021-22ல் பெறப்பட்ட ₹8,095 கோடி மற்றும் 2020-21ல் ₹6,241 கோடி திருப்பித்தர வேண்டாத கடன்கள் உள்ளடக்கப்படவில்லை. 2019-20 முதல் 2023-24 வரை பெறப்பட்ட வரவு செலவு திட்டத்திற்கு அப்பாற்பட்ட கடன்கள் முறையே ₹703.78 கோடி, ₹668.42 கோடி, ₹1,241.96 கோடி, ₹2,298.50 கோடி மற்றும் ₹3,919.10 கோடி ஆடங்கும்.

* பொது கணக்கு பொறுப்புகளின் முதிர்வு நிலை கிடைக்கப்பெறவில்லை.

PRB: வருவாய் வரவுகள் - வருவாய் செலவினம் (நிகர வட்டி கொடுப்புகள்) (-) PB என்பது முதன்மை பற்றாக்குறையை குறிக்கிறது. மற்றும் நேர்மாறாக

PB: மொத்த வரவினங்கள் (நிகர கடன்கள்) - மொத்த செலவினம் (நிகர வட்டி கொடுப்புகள்; (-) PB என்பது முதன்மை பற்றாக்குறையை குறிக்கிறது. மற்றும் நேர்மாறாக

பணப்புழக்கம் பயனுறு வட்டி வீதம்: வட்டி கொடுப்புகள் / முந்தைய மற்றும் நடப்பு நிதி ஆண்டில் நிலுவையில் உள்ள சராசரி கடன் (வட்டி தராத பொறுப்புறுதி தவிர்த்து).

பணப்புழக்கம் மேலாண்மை: SDF , WMA & ODக்கு எதிராக பெறப்பட்ட தொகை.

சுயப்பரவல்: வட்டி பரவல் × கடன்

முதலீடு மீதான வருமானம் (ROI) வட்டி வரவுகளின் பயனுறு வீதம் மூலம் கணக்கிடப்படும்.

ROI = வட்டி வரவுகள் / முந்தைய மற்றும் நடப்பு நிதி ஆண்டில் வழங்கப்பட்ட நிலுவையில் உள்ள சராசரி கடன்கள் மற்றும் முன்பணங்கள் × 100.

(ஆதாரம்: உரிய ஆண்டிற்கான நிதி கணக்குகள்)

2019-20 முதல் 2023-24 வரையிலான காலக்கட்டத்தில் மாநிலத்தின் கடன் தாங்குதிறன் நிலையை பின் வரும் குறியீடுகள் விவரிக்கின்றன.


வரிசை எண்	குறியீடு	விளக்கம்	பொருள் விளக்கம்
1.	கடன் விழுக்காடாக GSDP	மாநிலத்தின் நிதி நிலையை அளவிடுகிறது. அதாவது, கடன்களை திரும்பி செலுத்துவதற்கான திறன் குறித்து.	கடன் - GSDP விகிதம் குறைவது, கடன் நிலைத் தன்மை நோக்கி முன்னேறுவதைக் குறிக்கும் 2019-20ல் 24.35 விழுக்காடாக இருந்த கடன் - GSDP விகிதம் 2021-22ல் 28.83 விழுக்காடாக உயர்ந்து பிறகு 2023-24ல் 28.00 விழுக்காடாக குறைந்தது. இது கடன் நிலைத்தன்மை நோக்கி மாநிலம் முன்னேறுவதைக் குறிக்கிறது. 15வது மத்திய நிதிக்குழுவின் அறிக்கையில், 2020-21 முதல் 2025-26 வரையிலான ஆண்டுகளுக்கு மாநிலங்களின் கடன் பாதை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 2020-21 முதல் 2022-23 வரையிலான கடந்த மூன்று ஆண்டுகளில் கடன் - GSDP விகித விழுக்காடு பரிந்துரைக்கப்பட்ட வரம்புக்குள் இருந்தது. 2023-24ல், கடன் - GSDP விழுக்காடு, பரிந்துரைக்கப்பட்ட வரம்பான 29.10 விழுக்காட்டிற்கு மாறாக, 28.00 விழுக்காடு ஆகும், மாநிலம், கடன் - GSDP விகிதத்தை கடந்த நான்கு ஆண்டுகளாக நிலையாக பராமரித்து வருவதை மேற்கண்டவற்றிலிருந்து அறியலாம்.
2.	(அ) இயல்பான வளர்ச்சி வீதம் கடன் வளர்ச்சி வீதத்தை விட அதிகமாக இருக்க வேண்டும். (ஆ) தோமர் மாதிரி - உண்மை வளர்ச்சி வீதம் உண்மை வட்டி வீதத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்.	போதுமான சூட்டு நிலையில் நிலைத் தன்மை பற்றி மதிப்பீடு செய்து உண்மை வட்டி வீதத்தை விட உண்மை வளர்ச்சி அதிகரிப்பதற்கு தேவையான நிலையை ஆய்வு செய்ய வேண்டும்.	அ) 2019-20 முதல் 2021-22 வரையிலான மூன்று ஆண்டுகளில் இயல்பு வளர்ச்சி வீதம் கடன் வளர்ச்சி வீதத்தை விட குறைவாக இருந்தது. 2022-23ல் கடன் வளர்ச்சி வீதத்தை விட அதிகரித்திருந்த இயல்பு வளர்ச்சி வீதம் 2023-24ல் கடன் வளர்ச்சி வீதத்தை விட, இயல்பு வளர்ச்சி வீதம் குறைவாக இருந்தது என்பது கடன் நிலைத் தன்மையை பராமரிக்க, மாநிலத்தின் பணப்புழக்க நிலையை மேம்படுத்துவதற்கான தேவையை உணர்த்துகிறது. ஆ) தோமர் மாதிரியின்படி, உண்மை வளர்ச்சி வீதம் (g), நான்கு ஆண்டுகளில் (2019-20, 2021-22, 2022-23, மற்றும் 2023-24) (r) உண்மை வட்டி வீதத்தை விட அதிகமாக இருந்தது. எனினும், 2020-21ல், COVID-19 காரணமாக பொருளாதார மந்த நிலை ஏற்பட்டதால், (g), (r) ஐ விட குறைவாக இருந்தது. 2023-24க்கான நேர்மறை தோமர் இடைவெளி ($g - r > 0$) GSDP வளர்ச்சி, கடனை திருப்பிச் செலுத்த ஏதுவாக உள்ளதைத் குறிக்கிறது.

வரிசை எண்	குறியீடு	விளக்கம்	பொருள் விளக்கம்
3.	(அ) முதன்மை இருப்பு (PB) மிகையாக இருக்க வேண்டும். (ஆ) முதன்மை வருவாய் இருப்பு (PRB) மிகையாக இருப்பதுடன் வட்டி கொடுப்புகளை வழங்க போதுமானதாகவும் இருக்க வேண்டும்.	வருவாய் கணக்கின் பார்வையில், முதன்மை பற்றாக்குறை குறைய வேண்டும். அத்துடன் தற்போதைய கடனை திருப்பி செலுத்த தேவையான மிகை நிதி உருவாக்கப்பட வேண்டும்.	அ. கடந்த ஐந்து ஆண்டுகளில் (2019-20 முதல் 2023-24 வரை) தொடர்ந்து பற்றாக்குறை நிலை மற்றும் ஏற்றத்தாழ்வுகளுடன் காணப்படுவது, கடன் நிலையற்ற தன்மை நோக்கிச் செல்லும் போக்கினை குறிக்கிறது. ஆ. ஆரம்பத்தில் மூன்று ஆண்டுகள், (2019-20 முதல் 2021-22) முதன்மை வருவாய் இருப்பு பற்றாக்குறையாக இருந்தது. அதன் பின் அதிகரித்து, 2022-23 மற்றும் 2023-24 ஆண்டுகளில் தொடர்ந்து நேர்மறையாக இருந்தது. இது கடன் நிலையானது, 2022-23லிருந்து நிலையற்ற பாதையிலிருந்து நிலையான பாதைக்கு மாறுவதைக் குறிப்பதாகும்.
4.	(அ) வருவாய் வரவுகளில் வட்டி கொடுப்பு விழுக்காடு காலப்போக்கில் குறைய வேண்டும். (ஆ) வருவாய் செலவினத்தில் வட்டி கொடுப்புகள் விழுக்காடு, காலப்போக்கில் குறைய வேண்டும்.	GSDP, வருவாய் வரவுகள் மற்றும் வருவாய் செலவினங்களில் வட்டி கொடுப்பு விழுக்காடு காலப்போக்கில் குறைவதன் மூலம் அதிகப்படியான வள ஆதாரங்களை பிற உற்பத்தி நோக்கங்களுக்கு பயன்படுத்த முடியும்.	அ) வட்டி கொடுப்புகளுக்கும், வருவாய் வரவுகளுக்கும் உள்ள விகிதம் அதிகரிப்பது கடன் நிலைத்தன்மைக்கான ஏற்ற குறியீடு அன்று. 2019-20 முதல் 2023-24வரையிலான ஐந்து ஆண்டுகளில் இந்த விகிதம் ஏற்றத்தாழ்வுகளுடன் இருந்தது. 2022-23ல் செலுத்த வேண்டிய கடன், மாநிலத்தின் வருவாய் வரவுகளில் 19.29 விழுக்காடாக இருந்தது, 2023-24ல் 20.34 விழுக்காடு ஆனது. திருப்பி செலுத்த வேண்டிய கடன்கள் அதிகரிப்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். ஆ) இதைப்போலவே, வருவாய் செலவினத்திற்கும் வட்டி கொடுப்புக்கும் இடையிலான விகிதம் உயர்வது கடன் நிலைத்தன்மைக்கு உகந்த குறியீடு அன்று. 2019-20 முதல் 2023-24 வரையிலான ஐந்து ஆண்டு கால கட்டத்தில் வருவாய் செலவினத்திற்கும் வட்டிக் கொடுப்புக்கும் இடையிலான விகிதம் அதிகரிக்கும் போக்கில் காணப்பட்டது. 2019-20ல் 15.23 விழுக்காடாக இருந்த விகிதம் 2023-24ல் 17.37 விழுக்காடாக உயர்ந்தது. 2023-24ல் திருப்பி செலுத்த வேண்டிய கடன் தொகை, மாநில வருவாய் செலவினத்தில் 17.37 விழுக்காடாக இருந்தது. இதனால் பிற உற்பத்தி நோக்கங்களுக்கு போதுமான வள ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

வரிசை எண்	குறியீடு	விளக்கம்	பொருள் விளக்கம்
5.	கடன் கட்டமைப்பு மற்றும் உருவாக்கம் அதாவது முதிர்வு நிலை (M) மற்றும் கடன்களுக்கான செலவு.	மாநிலத்தின் கடன் மீட்டி மீதான அழுத்தத்தை முதிர்வு நிலை உணர்த்துகிறது. உயர்ந்த முதிர்வு நிலை, வருங்காலத்தில் குறைந்த கடன் மீட்டி அழுத்தத்தை குறிக்கும். நீண்டகால கடன்கள் குறைந்த இடர்நிலை கொண்டதாக இருக்கும். செலவு குறைந்த நிதி ஆதார முறை (நிலையான / மாறுபட்ட / முகமதிப்பு வட்டி வீதம்) அதிக நிதி ஆதாரங்களை திரட்ட உதவுவதுடன், வட்டி கொடுப்பு சமையை குறைத்து சிறந்த நிதி மேலாண்மைக்கு உதவுகிறது.	கடந்த ஐந்து ஆண்டுகளின் பொதுக்கடன் முதிர்வு நிலை அதிகபட்சமான கடனை திருப்பி செலுத்துவதற்கான கடன் மீட்டி அழுத்தம் (பொது கடனில் சராசரியாக 58 விழுக்காடு) ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகே ஏற்படும் என்பதை குறிக்கிறது. இதன் விளைவாக, மாநிலத்தின் நிதி பரப்பு அந்த அளவுக்கு அதிகரித்துள்ளது. நீண்டகால பொதுக்கடன் முதிர்வு நிலை திருப்பி செலுத்துவதில் உள்ள இடர்களை குறைத்து குறைந்த வட்டி வீதத்தில் மாநில கடன் பெற உதவுகிறது.
6.	பணப்புழக்கம்	மாநிலம், குறுகியகால நிதி தேவைகளை சமாளிக்க எத்தனை முறை WMA மற்றும் OD வசதியை பயன்படுத்தியது என்பதன் மூலம் மாநிலத்தின் பணப்புழக்கத்தை அறியலாம்.	கடந்த ஐந்து ஆண்டுகளில், மாநில அரசு குறுகியகால பணத்தேவைகளுக்காக வழிவகை முன் பணம் (WMA) மற்றும் அதிகப் பற்று கடன் வசதியை (OD), பயன்படுத்தவில்லை என்பது அரசின் பணப் புழக்க நிலையை பிரதிபலிக்கிறது.
7.	நிதி சமமின்மை (FB) = பரவல் வரம்பு + PB.	FB பூச்சியமாக இருக்கும் போது கடன் / GSDP விகிதம் நிலையாக இருப்பதைக் குறிக்கும். FB நேர்மறையாக இருக்கும் போது கடன் / GSDP விகிதம் குறைவதை உணர்த்தும். எதிர் மறையாகும் போது இந்நிலை மாறும்.	கடந்த ஐந்து ஆண்டுகளில், முதல் இரண்டு ஆண்டுகள் நிதி சமமின்மை. எதிர் மறையாக (2019-20 மற்றும் 2020-21) இருந்தது. 2021-22ல் இருந்து நேர்மறையாக மாறியது. நேர்மறை நிதி சமமின்மை என்பது கடன் - GSDP விகிதம் குறைவதை குறிக்கிறது. இன்றைய நிலையில் மாநிலம் தன்னுடைய கடன்களை திருப்பி செலுத்தக் கூடிய வலுவான நிலையில் உள்ளதை உணர்த்துகிறது.

மேலே விவரிக்கப்பட்ட மாநில கடன் தாங்கு நிலைக்கான குறியீடுகளின் போக்குகள் கீழே தரப்பட்டுள்ள வரைபடத்தில் விளக்கப்பட்டுள்ளன (வரைபடம் 2.22)

விளக்கப்படம் 2.22: கடன் தாங்கு நிலைக்கான குறியீடுகளின் போக்குகள்



(ஆதாரம்: அந்தந்த ஆண்டிற்கான நிதி கணக்குகள்)

(B) தோமர்⁵ (தோமர் 1944) மாதிரியை அடிப்படையாக கொண்டு கடன் தாங்கு நிலை பகுப்பாய்வு செய்யப்பட்டது. தோமர் மாதிரியின் படி, அரசு கடன்தாங்கு நிலையை உறுதி செய்ய, அரசு கடன்களுக்கான வட்டிவீதம் GDP வளர்ச்சி வீதத்தை விட அதிகமாக இருக்க கூடாது.

பொதுகடனின் முக்கிய ஆற்றல் மிக்க கூறுகளான வட்டி வீதம், GSDPன் வளர்ச்சி வீதம் மற்றும் முதன்மை வரவு செலவுத் திட்ட இருப்பு ஆகியவை பின்வருமாறு.

$g-r$ (g - உள்ளபடியான வளர்ச்சி வீதம்; r - உள்ளபடியான வட்டி வீதம்)	PB (முதன்மை இருப்பு) < 0 (முதன்மை பற்றாக்குறை)	PB (முதன்மை இருப்பு) ≥ 0 (முதன்மை மிகை)
$g - r > 0$ (வலுவான பொருளாதார வளர்ச்சி)	உண்மையான பொருளாதார வளர்ச்சி உண்மையான வட்டி வீதத்தை விட அதிகமாக இருந்து, முதன்மை பற்றாக்குறை நிலையாகவும் கடன் / GSDP உடன் மாற்றமின்றியும் இருக்கும் போது, கடன், தாங்கு நிலை கொண்டதாகும்.	உண்மையான பொருளாதார வளர்ச்சி உண்மையான வட்டி வீதத்தை விட அதிகமாகி முதன்மை மிகை காட்டும் போது, கடன் /GSDP விகிதம் குறையும் மற்றும் கடன் நிலைத் தன்மை அடைய முயலும் எனவே தாங்கு நிலை கொண்டதாகும்.

⁵ கடன்களின் முதிர்வு, உள்ளடக்கம், செலவு மற்றும் இடர்களுக்கான கூறுகளை தோமர் மாதிரியில் கணக்கில் கொள்ளவில்லை

$g-r$ (g - உள்படியான வளர்ச்சி வீதம்: r - உள்படியான வட்டி வீதம்)	PB (முதன்மை இருப்பு) < 0 (முதன்மை பற்றாக்குறை)	PB (முதன்மை இருப்பு) ≥ 0 (முதன்மை மிகை)
$g - r < 0$ (மந்தமான பொருளாதார வளர்ச்சி)	உண்மை பொருளாதார வளர்ச்சி உண்மை வட்டி வீதத்தை விட குறைந்து முதன்மை பற்றாக்குறை காட்டும். அப்போது, கடன் எல்லையற்று அதிகமாகி தாங்கு நிலை இழக்கும்.	உண்மை பொருளாதார வளர்ச்சி உண்மை வட்டி வீதத்தை விட குறைந்து, முதன்மை மிகை காட்டும், இந்நிலையில் கடன்கள் மத்திய அல்லது நீண்டகால அடிப்படையில் குறைந்தால் அன்றி அக்கடன் ஒருபோதும் தாங்கக் கூடியதன்று.

தமிழ்நாட்டில் மேற்சொன்ன அலகுகளை பயன்படுத்தியதன் விளைவுகள் அட்டவணை 2.36ல் கொடுக்கப்பட்டுள்ளது.

அட்டவணை 2.36: தோமர் மாதிரியை அடிப்படையாகக் கொண்ட கடன் தாங்கு நிலை

ஆண்டு	உள்படியான வளர்ச்சி வீதம் (g)	உள்படியான வட்டி (r)	$g - r$ (தோமர் இடைவெளி)	முதன்மை பற்றாக்குறை (-)/ மிகை (+) (₹ கோடியில்)	குறிப்புகள்
2019-20	3.25	2.70	0.55	(-) 28,129	உண்மையான பொருளாதார வளர்ச்சி உண்மையான வட்டி வீதத்தை விட அதிகமாக இருந்து முதன்மை பற்றாக்குறை நிலையாகவும் கடன் / GSDP உடன் மாற்றமின்றியும் இருக்கும் போது, கடன் தாங்கு நிலை கொண்டதாகும்.
2020-21	0.07	1.35	(-) 1.28	(-) 57,423	உண்மை பொருளாதார வளர்ச்சி உண்மை வட்டி வீதத்தை விட குறைந்து முதன்மை பற்றாக்குறை காட்டும். அப்போது, கடன் எல்லையற்று அதிகமாகி தாங்கு நிலை இழக்கும்.
2021-22	7.89	2.03	5.86	(-) 40,194	உண்மையான பொருளாதார வளர்ச்சி உண்மையான வட்டி வீதத்தை விட அதிகமாக இருந்து முதன்மை பற்றாக்குறை நிலையாகவும் கடன் / GSDP உடன் மாற்றமின்றியும் இருக்கும் போது, கடன் தாங்கு நிலை கொண்டதாகும்.
2022-23	8.13	1.65	6.48	(-) 34,855	
2023-24	8.23	2.43	5.80	(-) 36,622	

குறிப்பு: நிலையான விலையில் GSDPக்காக கணக்கிடப்படும் உண்மையான வளர்ச்சி விகிதம்.

உண்மையான வட்டி விகிதம் என்பது தமிழ் நாட்டில் பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட சராசரி வட்டி விகிதமாகும்.

மாநில அரசு, கடன் தாங்கு நிலைக்கும் GSDPக்கான விகிதத்தை பராமரிப்பதிலும் கடன் வளர்ச்சியை விட அதிகமான நேர்மறை வளர்ச்சி அடைவதிலும் முன்னேற்றம் கண்டுள்ளது. வளர்ச்சியடைந்த வருவாய் இருப்பு, நிதி நிலை சமமின்மை மற்றும் நேர்மறை தோமர் இடைவெளி கடன்களை திறம்பட நிர்வகிப்பதற்கான திறனை உணர்த்துகிறது. எனினும் அதிகரிக்கும் வட்டி கொடுப்புகள் உருவாக்கும் ஆபத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த அளவில், மாநிலத்தின் நிலையான பொருளாதார நிலை மற்றும் சாதகமான முதிர்வு நிலை, அதன் கடன்களை நிர்வகிக்கக் கூடிய மிக நல்ல நிலையில் இருப்பதை உணர்த்துவதுடன், சமீப காலத்தில் நிதி நிலைமை ஆரோக்கியமாக, நேர்மறைப் போக்கில் செல்வதையும் எதிரொலிக்கிறது.

2.7.1 வாங்கப்பட்ட கடன்களின் பயன்பாடு

கடனாக வாங்கப்பட்ட நிதி முக்கியமாக ஒரு சிறந்த நிலையில் மூலதன உருவாக்கம் மற்றும் வளர்ச்சி பணிகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். கடனாக வாங்கப்பட்ட நிதியை நடப்பு கால செலவுகளுக்கும் நிலுவையில் உள்ள கடன்களுக்கான வட்டியை செலுத்துவதற்கும் பயன்படுத்துவது என்பது நீடித்திருக்கக்கூடியது அல்ல.

2019-20 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்தில், கடனாக வாங்கப்பட்ட நிதியை பயன்படுத்துவதில் இருந்த போக்குகள் அட்டவணை 2.37 மற்றும் விளக்கப்படம் 2.23ல் காட்டப்பட்டுள்ளன.

அட்டவணை 2.37: கடனாக வாங்கப்பட்ட நிதியின் பயன்பாடு

(₹ கோடியில்)

ஆண்டு		2019-20	2020-21	2021-22	2022-23	2023-24
கடனாக பெறப்பட்ட மொத்த தொகை(பொது கடன்)	அ	66,774	1,02,867	1,04,485	1,01,062	1,31,597
முந்தைய கடன் மீள செலுத்தப்பட்டது (அசல்) (விழுக்காடு)	ஆ	17,866 (26.75)	16,229 (15.78)	19,737 (18.89)	27,104 (26.82)	43,565 (33.10)
நிகர மூலதன வகை செலவு (விழுக்காடு)	இ	25,632 (38.39)	33,067 (32.14)	37,011 (35.42)	39,488 (39.07)	40,488 (30.77)
நிகர கடன்கள் மற்றும் முன்பணங்கள் (விழுக்காடு)	ஈ	(-) 1,362 (-) (2.04)	(-) 1,410 (-) (1.37)	(-) 1,714 (-) (1.64)	6,183 (6.12)	4,821 (3.66)
நிகர கடன் தொகையில் வருவாய் வகை செலவு மேற்கொள்ளப்பட்ட அளவு (விழுக்காட்டில்)	உ = அ- ஆ-இ-ஈ	24,638 (36.90)	54,981 (53.45)	49,451 (47.33)	28,287 (27.99)	42,723 (32.47)


(ஆதாரம்: உரிய ஆண்டிற்கான நிதி கணக்குகள்)

- கடன் தொகையிலிருந்து 32.47 விழுக்காடு வருவாய் வகை செலவினத்திற்கு பயன்படுத்தப்பட்டது.
- கடன்கள் 30.21 விழுக்காடு அளவு அதிகரித்தது. இக்கடன்கள் நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட பயன்படுத்தப்பட்டது.

வருவாய் பற்றாக்குறையை குறைப்பதற்கும் மற்றும் அதனை முழுமையாக நீக்குவதற்கும் மற்றும் அனைத்து கடன்களையும் மூலதன செலவிற்கு பயன்படுத்தவும், நிதிக் குழுவின் பரிந்துரையின் படி, மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியம் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு வருவாய் பற்றாக்குறை மானியமாக 2021-22, 2022-23, 2023-24 ஆண்டுகளில் முறையே ₹3,010 கோடி, ₹801 கோடி மற்றும் ₹838.94 கோடி வரப்பெற்றது.

TNFR சட்டத்தின்படி 2025-26க்குள் வருவாய் பற்றாக்குறை நீக்கப்பட வேண்டும். 2022-23ல் வருவாய் பற்றாக்குறை குறைந்து வந்த போதிலும், 2023-24ல் வருவாய் பற்றாக்குறை 24.59 விழுக்காடு உயர்ந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளின் வருவாய் பற்றாக்குறை போக்குகளை காணும்போது மாநிலம், 2025-26க்குள் முழுமையாக வருவாய் பற்றாக்குறையை நீக்குவது என்ற TNFR சட்டத்தின் இலக்கை அடைய முடியாமல் போகலாம்.

விளக்கப்படம் 2.23: கடனாக வாங்கப்பட்ட நிதியின் பயன்பாடு போக்குகள்



(ஆதாரம்: உரிய ஆண்டிற்கான நிதி கணக்குகள்)

2.7.2 உத்தரவாதங்களின் நிலை – எதிர்பாரா பொறுப்புகள்

அரசு உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில் கடனை பெற்றவர் அக்கடனை மீள செலுத்த தவறும் நிலையில் அத்தொகையை செலுத்த வேண்டிய எதிர்பாரா பொறுப்புகள் மாநில தொகுதிநிதிக்கு உண்டு. உத்தரவாதங்கள் தொடர்பான அதிகபட்ச அளவை விதிக்கும் சட்டங்கள் அல்லது உத்தரவாதங்களை மாநில அரசுகள் பிறப்பித்துள்ளன.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 293ன் படி, மாநில அரசுகள் உத்தரவாதங்களை அளிப்பதற்கான வரையறைகள் மாநில சட்டமன்றங்களால் நிர்ணயிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு நிதி பொறுப்புடைமை சட்டம் 2003, (i) நிலுவையில் இருக்கக்கூடிய மொத்த உத்தரவாதங்களுக்கு முந்தைய ஆண்டின் மொத்த வருவாய் வகை வரவுகளின் 100 விழுக்காடு மற்றும் GSDPன் 10 விழுக்காடு என்பனவற்றுள் எது சிறியதோ அதனை அதிகபட்ச அளவாகவும், (ii) நிதி சுமை அடிப்படையிலான உத்தரவாதங்களுக்கு முந்தைய ஆண்டின் மொத்த வருவாய் வகை வரவுகளின் 75 விழுக்காடு மற்றும் GSDPன் 7.5 விழுக்காடு என்பனவற்றுள் எது சிறியதோ அதனை அதிகபட்ச அளவாகவும், விதித்துள்ளது.


மேற்சொன்ன அளவீடுகளுடன் ஒப்பிடும் போது, மார்ச் 31, 2024 நிலையில் நிலுவையில் இருந்த மாநில அரசின் மொத்த உத்தரவாதங்கள் ₹1,22,269.91 கோடி ஆகும். இது 2022-23ன் மொத்த வருவாய் வகை வரவுகளில் (₹2,43,749.34 கோடி) 50.16 விழுக்காடு மற்றும் GSDPல் (₹27,21,571 கோடி, தற்போதைய விலைவிகிதங்களில்) 4.49 விழுக்காடு ஆகும். அரசு அளித்த உத்தரவாதம் எதுவும் நடப்பாண்டில் பயன்படுத்தப்படவில்லை. உத்தரவாத கட்டணமாக பெறக்கூடிய தொகை ₹1,359.41 கோடி என மதிப்பிடப்பட்டதற்கு எதிராக, அரசு உள்ளபடியே

ஈட்டியது ₹1,071.83 கோடி ஆகும். இவ்வாறாக, உத்தரவாத கட்டணம் ஈட்டுவதில் ₹287.58 கோடி குறைவு ஏற்பட்டது.

2019-20 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்தில் நிலுவையில் இருந்த அரசின் உத்தரவாதங்கள் பற்றிய விவரங்கள் விளக்கப்படம் 2.24ல் தரப்பட்டுள்ளன.

விளக்கப்படம் 2.24: மாநில அரசால் வழங்கப்பட்ட உத்தரவாதங்கள்

(₹ கோடியில்)



(ஆதாரம்: உரிய ஆண்டிற்கான நிதி கணக்குகள்)

2.7.3 ரொக்க இருப்பு மேலாண்மை

ரிசர்வ் வங்கியுடனான ஒப்பந்தத்தின்படி, மாநில அரசு ஒவ்வொரு நாளும் ₹3.25 கோடி குறைந்தபட்ச ரொக்கத்தை வங்கியுடனான கணக்கில் வைத்திருக்க வேண்டும். ஏதாவதொரு நாளில் இருப்பு தொகை இத்த குறைந்தபட்ச அளவைவிட குறைந்தால், அப்பற்றாக்குறையை அவ்வப்போது சாதாரண வழிவகை முன்பணங்கள்/சிறப்பு வழிவகை முன்பணங்கள்/மிகைப்பற்று பெறுவதன் மூலம் சரி செய்யலாம். அரசு பெறக்கூடிய சாதாரண வழிவகை முன்பணங்களுக்கான வரம்பு 31 மார்ச் 2022 முதல் ₹3,601 கோடி ஆகும். சிறப்பு வழிவகை முன்பணங்களுக்கான வரம்பை வங்கி அவ்வப்போது திருத்தி அமைக்கும். மாநில அரசு தனது உபரி ரொக்க மீதத்தை குறுகிய மற்றும் நீண்டகால இந்திய அரசு மற்றும் கருவூல கடன் பத்திரங்களில் முதலீடு செய்கிறது. அத்தகைய முதலீடுகளிலிருந்து ஈட்டப்படும் ஆதாயங்கள் '0049- வட்டி வரவுகள்' என்ற தலைப்பிக் கீழ் வரவுகளாக வரவு வைக்கப்படும். ரொக்க மீதங்கள் கடன்தீர் தொகு நிதி மற்றும் உத்தரவாத மீட்டி நிதி ஆகியவற்றி முதலீடு செய்யப்படும்.

மாநில அரசு 2023-24ல் குறைந்தபட்ச தினசரி ரொக்க இருப்பை ரிசர்வ் வங்கியில் வைத்திருந்தது. சாதாரண மற்றும் சிறப்பு வழிவகை முன்பணங்கள் மற்றும் மிகைப்பற்று தொகைகள் எதையும் பெறவில்லை.

2023-24 ஆண்டில் இருந்த ரொக்க இருப்பு மற்றும் அதன் முதலீடுகள் பற்றிய விவரங்கள் அட்டவணை 2.38ல் தரப்பட்டுள்ளன.

அட்டவணை 2.38: ரொக்க இருப்புகள் மற்றும் அதன் முதலீடுகள்

(₹ கோடியில்)

	1 ஏப்ரல் 2023 அன்று துவக்க இருப்பு	31 மார்ச் 2024 அன்று இறுதி இருப்பு
A. பொதுவான ரொக்க இருப்பு		
கருவூலங்களில் ரொக்கம்	--	--
ரிசர்வ் வங்கியில் வைப்பு	(-) 59.17	(-) 110.02
பிற வங்கிகளில் வைப்பு	--	--
இறுதி செய்யப்படாத செலுத்தங்கள் - உள்ளூர்	16.80	16.80
மொத்தம்	(-) 42.37	(-) 93.22
ரொக்க இருப்பு முதலீட்டு கணக்கில் உள்ள முதலீடுகள்	14,123.55	10,103.03
மொத்தம்(அ)	14,081.18	10,009.81
B. பிற ரொக்க இருப்புகள் மற்றும் முதலீடுகள்		
பொதுப்பணி, வனத்துறைகளின் அலுவலர்களிடம் இருந்த ரொக்கம்	4.16	4.16
எதிர்பாரா செலவுகளுக்காக துறை அலுவலர்களிடம் இருந்த நிலையான முன்பணம்	7.35	7.21
குறிப்பிட்ட நோக்கங்களுக்கான நிதிகளில் முதலீடு	67,248.03	75,312.73
மொத்தம்(ஆ)	67,259.54	75,324.10
மொத்தம்(அ + ஆ)	81,340.72	85,333.91
ஈட்டப்பட்ட வட்டி	4,747.10	9,968.76

(ஆதாரம்: நிதி கணக்குகள் 2023-24)

மாநில அரசின் இந்த ஆண்டு இறுதி ரொக்க இருப்பு மற்றும் அதன் முதலீடுகள் கடந்த ஆண்டை விட ₹3,993 கோடி அளவு உயர்ந்தன.

இந்திய அரசு பத்திரங்கள் மூலம் செய்யப்பட்டிருந்த முதலீடு ₹3,253 கோடி (தொகுப்பு கடன் தீர் நிதி) மற்றும் அரசு கடன் பத்திரங்கள் ₹3,785 கோடி (உத்தரவாத மீட்பு நிதி ₹3,269 கோடி உட்பட) தவிர LICல் DCPS முதலீடு ₹68,265 கோடி மற்றும் SBIல் ₹10 கோடி வைப்பு நிதி முதலீடுகளிலிருந்து மாநில அரசு 2023-24ல் ₹98.60 கோடி வட்டி ஈட்டியது.

வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடான ₹4,46,888.25 கோடி, அதாவது செலவு செய்யாத (சேமிப்பு) ஒதுக்கீடான ₹33,302.53 கோடியும் சேர்த்து முழுவதுமாக செலவு செய்திருந்தால் பொதுவான ரொக்க மீதம் எதிர்மறையாக இருந்திருக்கும்.

2019-20 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்தில் அரசின் ரொக்க இருப்பு முதலீடு கணக்கின் போக்கு அட்டவணை 2.39ல் தரப்பட்டுள்ளது.

அட்டவணை 2.39: ரொக்க இருப்பு முதலீடு கணக்கு (பெருந்தலைப்பு -8673)

(₹கோடியில்)


ஆண்டு	துவக்க இருப்பு	இறுதி இருப்பு	உயர்வு (+) / குறைவு (-)	ஈட்டிய வட்டி
2019-20	11,008.09	10,141.94	(-) 866.15	300.72
2020-21	10,141.94	5,622.30	(-) 4,519.64	214.51
2021-22	5,622.30	14,875.95	9,253.65	120.58
2022-23	14,875.95	14,123.55	(-) 752.40	130.32
2023-24	14,123.55	10,103.03	(-) 4,021	98.60

(ஆதாரம்: உரிய ஆண்டிற்கான நிதி கணக்குகள்)

2019-20 இறுதியில் ₹10,142 கோடியாக இருந்த முதலீடு அதிகரித்து 2021-22 மற்றும் 2022-23 ஆண்டுகளில் முறையே ₹14,876 கோடி மற்றும் ₹14,124 கோடியாக உயர்ந்தது என்பது 2019-20 முதல் 2023-24 வரையிலான மாநில அரசின் ரொக்க இருப்பு முதலீடுகளின் போக்கை பகுப்பாய்வு செய்ததில் அறிய நேர்ந்தது. மார்ச் 2024 நிலவரப்படி, இம் முதலீடு கணிசமாக குறைந்து ₹10,103 கோடி என்ற அளவில் இருந்தது. அரசு கடன் பத்திரங்கள் மூலம் அரசுக்கு கிடைத்த சராசரி வட்டி வீதம் 4.29 விழுக்காடு மட்டுமே என்ற போதிலும், நிலுவையிலுள்ள பொது கடன்களுக்கு அரசு 7.08 விழுக்காடு வட்டியை சராசரியாக செலுத்தியது. இதனால் சமச்சீரற்ற நிதி நிலை ஏற்படுகிறது.

2019-20 முதல் 2023-24 வரை ரொக்க இருப்பு முதலீடு கணக்கில் இருந்த இருப்பையும் அரசு வாங்கிய சந்தை கடன்களையும் விளக்கப்படம் 2.25 ஒப்பிடுகிறது. சந்தை கடன்கள் அதிக வட்டி வீதங்களில் வாங்கப்பட்டன. ஆனால், அரசு கடன் பத்திரங்கள் மூலம் குறைவான விகித வட்டி வீதமே கிடைக்கப்பெற்றது.

விளக்கப்படம் 2.25: சந்தை கடன்கள் மற்றும் ரொக்க இருப்பு முதலீடுகள்



(ஆதாரம்: உரிய ஆண்டிற்கான நிதி கணக்குகள்)

பொது ரொக்க இருப்பான ₹10,010 கோடி என்பதில் ரொக்க இருப்பு முதலீடு ₹10,103 கோடி மற்றும் RBI வைப்புகள் மற்றும் இறுதி செய்யப்படாத செலுத்தங்கள் (-) ₹93 கோடியும் அடங்கும் நேர்மறை நிகர ரொக்க இருப்பு முதலீடு என்பது அந்த மாதத்தில் அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதை குறிக்கும் (கணக்கு பெருந்தலைப்பு 8673) மற்றும் எதிர்மறை நிகர ரொக்க இருப்பு முதலீடு என்பது அந்த மாதத்தில் கடன் பத்திரங்கள் முதிர்வுற்றாலோ அல்லது தள்ளுபடி செய்தோ அரசு கணக்கில் திரும்ப வரவு வைக்கப்படும்.

2023-24ல் சந்தை கடன்கள் அதிகரித்துள்ளன. இவற்றுக்காக தரப்படும் அதிக வட்டி கொடுப்புகளால் முதலீட்டிற்கான ரொக்க இருப்பு குறைந்தது.

2.8 முடிவுரை

மாநிலத்தின் சொந்த நிதி ஆதாரங்கள்:

சொந்த வரி வருவாய்: சொந்த வரி வருவாயின் ஆண்டு வளர்ச்சி விகிதம் முந்தைய ஆண்டில் 22.27 விழுக்காடு என்பதற்கு மாறாக 2023-24ல் 11.35 விழுக்காடு மட்டுமே உயர்ந்தது. மாநிலத்தின் சொந்த வரி வருவாய். 2023-24ல் அதன் வருவாய் வரவுகளில் 63.22 விழுக்காடு ஆகும். இது முந்தைய ஆண்டில் 61.63 விழுக்காடாக இருந்தது.

(பத்தி 2.3.2.2)

வரியல்லாத வருவாய்: மாநிலத்தின் வரியல்லாத வருவாய் 2023-24ல் முந்தைய ஆண்டைவிட ₹8,843 கோடி(51.83 விழுக்காடு) உயர்ந்தது.

(பத்தி 2.3.2.2)

நிதி சேகரிப்பில் மாநிலத்தின் செயல்பாடு:

நடப்பாண்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வரவுகள் குறைவாக இருந்தன. ஆனால் வரியல்லாத வருவாய் வரவுகள் 15வது நிதிக்குழு மதிப்பீடு மற்றும் வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டைவிட கூடுதலாக இருந்தன.

(பத்தி 2.3.4)

வருவாய் வகை செலவு :

வருவாய் வகை செலவு முந்தைய ஆண்டு உயர்வான 10.21 விழுக்காடு என்பதற்கு மாறாக 2023-24ல் ₹32,307.86 கோடி (10.63 விழுக்காடு) உயர்ந்தது. 2022-23ல் GSDPல் 11.84 விழுக்காடாக இருந்த வருவாய் வகை செலவினம் நடப்பாண்டில் 11.38 விழுக்காடாக குறைந்தது.

(பத்தி 2.4.2)

வருவாய் செலவினத்தில் வட்டி கொடுப்புகளின் மீதான தவிர்க்க இயலாத செலவுகளின் விழுக்காடு கடந்த ஐந்து ஆண்டுகளில், அதிகரிக்கும் போக்கிலேயே காணப்படுகிறது. 2019-20ல் 15.20 விழுக்காடு என்ற நிலையிலிருந்து 2023-24ல் 17.30 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

(பத்தி 2.4.2.2)

மூலதன செலவு:

மூலதன செலவு இந்த ஆண்டு 2.45 விழுக்காடு உயர்ந்துள்ளது. மொத்த செலவினத்தில் மூலதன செலவு விழுக்காடு நடப்பாண்டில் 0.82 விழுக்காடு குறைந்துள்ளது.

(பத்தி 2.4.3)

தொகுப்பு நிதிக்கு வெளியே வைக்கப்பட்ட நிதி:

நீலகிரி மலைப்பிரதேசத்தில் நுழையும் வெளியூர் வாகனங்கள் மீது விதிக்கப்படும் சட்டபூர்வமற்ற பசுமை வரி மாநில தொகுப்பு நிதிக்கு வெளியே வைக்கப்பட்டது.

(பத்தி 2.5.2.5)

2.9. பரிந்துரை

- (i) கடனை சார்ந்திருப்பதை குறைக்கும் வகையில் மாநில அரசு ஆதாரங்களை திரட்ட வேண்டும்.
- (ii) உயர்ந்து வரும் போக்கிலுள்ள தவிர்க்க இயலாத செலவினமான வட்டி செலுத்தங்கள் மீது மாநில அரசு அதிகபட்ச கவனம் செலுத்த வேண்டும்.
- (iii) மாநில அரசு அனைத்து வரிகளையும் மாநில தொகுப்பு நிதியின் கீழ் கொண்டு வர வேண்டும்.